

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest

நவம்பர் 2020 November | இதழ் 358 ISSUE



Premier
Canadian
Tamil
Journal

முக்கவசம் நீங்கும் நல்ல காலம் வருகிறதா?



Viral image of newborn baby pulling off doctor's face mask becomes symbol of HOPE!

இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest இது ஒரு மாதாந்த தகவல் மஞ்சரி a monthly information digest

சமூகத்துடன்
இணைந்த
வளர்ச்சி
ஸ்தாபிதம் -1991



30th Year

Growing
with the
Community
ESTD-1991



ISSN 1206-0585

ஆரம்பம்
பெப்ரவரி 1991P.O. Box-3, Station F
Toronto, ON M4Y-2L4,
Canadaதொலைபேசி:
416 920 9250மின்னஞ்சல்
tamilsinfo@sympatico.caதயாரிப்பு
ஈழத்தமிழர் தகவல் நிலையம்
ரொறன்ரோ &
தமிழர் தகவல் ஆய்வுப் பிரிவுவெளியீடு
அகிலன் அசோஷியேற்றல்முதன்மை ஆசிரியர்
திரு எஸ். திருச்செல்வம்இணை ஆசிரியர்
றஞ்சி திருஉதவி ஆசிரியர் &
தயாரிப்பு முகாமையாளர்
சசி பத்மநாதன்உதவி ஆசிரியர்கள்
குயின்ரஸ் துரைசிங்கம்
அனோஜினி குமாரதாசன்பொது முகாமையாளர்
ஆர். ஆர். ராஜ்குமார்பொதுமக்கள் தொடர்பு
என். விமலநாதன்
என். குமரதாசன்
இ. சிவலிங்கம்
வே. விவேகானந்தன்
ப. சிவசுப்பிரமணியம்தொழில்நுட்ப உதவி
ஹரன் கிராஃப்மாதாந்தம்
5000 பிரதிகள்ஆண்டு மலர்
6000 பிரதிகள்இணையம்
www.tamilsinformation.info

ஆசிரியரிடமிருந்து...

From the Editor

பயனுள்ள முட்டாளர்?

அரசியல் என்றால் என்ன? அரசியல்வாதி என்பவர் யார்?

இந்தக் கேள்விகள் அண்மைய காலத்தில் அரசியல் அரங்கின் பல மட்டங்களில் எழுப்பப்பட்டு வருகிறது.

அரசியலை பொலிடிக்ஸ் (Politics), அரசியல்வாதிகளை பொலிடீசியன்ஸ் (Politicians) என்றும் அழைப்பர். இந்தச் சொல்லின் மூலம் என்ன? Poly - Tricks (பலதுறை ஏமாற்று) என்ற பதத்திலிருந்தே Politics என்ற சொல் வந்ததாக தகவல் களஞ்சியம் ஒன்று கூறுகிறது.

இதனை நம்பக்கூடியதாக அரசியல் செல்நெறி உலகளாவிய ரீதியில் இப்போது காணப்படுகிறது. இதற்கு கனடாவும் விதிவிலக்கல்ல என்பதை ஊடகங்களும், அரசியல் நோக்கர்களும் பதிவு செய்து வருகின்றனர்.

ஜஸ்டின் ரூடோவின் தலைமையிலான தற்போதைய சிறுபான்மை அரசு தொடர்பாக பல விமர்சனங்கள் எழுத்தொடங்கியுள்ளது.

இடர்காலத்தில் இந்த அரசாங்கத்தின் மனிதாபிமான செயற்பாடுகள் வரவேற்பைப் பெற்று பாராட்டுக்குள்ளான போதிலும், WE Charity என்ற நிறுவனத்துடன் சம்பந்தப்பட்ட செயற்பாடுகள் பல சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ளது.

இது தொடர்பான இரு நிலை விசாரணைகள் சமகாலத்தில் இடம்பெற்றபோது நாடாளுமன்ற அமர்வை ஜஸ்டின் ரூடோ நிறுத்தி விசாரணைகளை முறிநிலைக்குக் கொண்டு வந்தார்.

மீண்டும் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமானவேளை ஒழுங்கீன செயற்பாடுகளை விசாரிக்க தனியான குழு உருவாக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சி கோரியபோது, அதனை நம்பிக்கையில்லாத தீர்மானமாக எடுத்து திடீர்த் தேர்தல் நடத்தப்போவதாக அவர் தெரிவித்தது பல சந்தேகங்களை எழுப்பியது.

இவ்விரு சந்தர்ப்பங்களிலும் ஜக்மித் சிங்கின் என்.டி.பி. தனது 24 உறுப்பினர்களின் ஆதரவை ரூடோவின் சிறுபான்மை (154) அரசுக்கு வழங்கி அதனை காப்பாற்றியதே இப்போது பேசப்பொருளாகியுள்ளது.

இடர்காலத்தில் மக்களின் தேவைகள் அதிகமாகவிருப்பதைச் சுட்டிக்காட்டி அதனை நிறைவேற்ற பேரம் பேசிப் பெற்ற வெற்றிக்கு 24 வாக்குகளை அவர் ரூடோவுக்கு வழங்கினார் என்பதே பொதுக்கருத்து.

கிறிஸ்தோபர் டி அர்மானி என்ற அரசியல் விமர்சகர் தமது கட்டுரை ஒன்றில் இதுபற்றிக் குறிப்பிடுகையில் ஜக்மித் சிங்கை பயனுள்ள முட்டாளர் (Useful Idiot) என வகைப்படுத்தியுள்ளார். என்.டி.பி.ஐ லிபரலின் மடியிலுள்ள பிராணி (lap dog) என்றும் விமர்சனங்கள் வந்துள்ளன.

திடீர்த் தேர்தலொன்று இடம்பெற்றால் இப்போதிருக்கும் 24 ஆசனங்களை என்.டி.பி. மீள்பெற முடியாத நிலையிலிருப்பதாகவும், கடந்த வருடத் தேர்தலால் இக்கட்சி ஏழு மில்லியன் கடனில் இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

என்.டி.பி தனது ஆதரவை தொடர்ந்து லிபரலுக்கு வழங்கி வருமென்றால், தேர்தலின்போது அதன் ஆதரவாளர்கள் நேரடியாக லிபரலுக்கு வாக்களிக்கலாமே என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

ஜக்மித் சிங் மட்டுமே இதற்குப் பதிலளிக்க முடியும்!

திரு எஸ். திருச்செல்வம்



ISSN 1206-0585

Established
February 1991P.O. Box-3, Station F
Toronto, ON M4Y-2L4,
Canada

Tel: 416 920 9250

E-mail
tamilsinfo@sympatico.caProduced by
Eelam Tamil Information
Centre (ETHIC) of Toronto &
Tamil Information
Research Unit (THIRU)Published by
Ahilan AssociatesEditor in chief
Thiru S. ThiruchelvamAssociate Editor
Ranji ThiruAssistant Editor and
Production Manager
Sasi PathmanathanAssistant Editors
Quintus Thuraingam
Anojoni KumaradasanGeneral Manager
R. R. RajkumarPublic Relation
N. Vimalanathan
N. Kumaradasan
R. Sivalingam
V. Vivekananthan
P. SivasubramaniamTechnical Support
Haran GraphMonthly
5000 CopiesAnnual
6000 CopiesWebsite
www.tamilsinformation.info

சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பியதற்கு அரை லட்சம் டாலர் அபராதம்!

சமூக ஊடகத்தில் வதந்தி பரப்பியதற் - காக கனடியர் ஒருவருக்கு நீதிமன்றத்தில் அரை லட்சம் டாலர் அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த Wu Jian என்பவர், Simon Zhong Xinsheng என்பவரைக் குறித்து பல வதந்திகளை கனடிய சமூக ஊடகமான wechat இணையத்தில் பரப்பியுள்ளார். Simon Zhong Xinsheng பணம் கையாடல் செய்வதென்றும், மனைவிக்குத் துரோகம் செய்கிறாரென்றும் பல வதந்திகளை பரப்பியதாக Wu Jian மீது தொடரப்பட்ட வழக்கிலேயே மேற்படி தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்தச் செய்தி - களை அகற்றுமாறு தாம் கோரியபோது Wu Jian அதற்குப் பதிலாக தம்மை மேலும் மிரட்டியதோடு புதிய வதந்தி - களையும் பரப்பியதாக Simon Zhong Xinsheng நீதிமன்றில் தெரிவித்திருந்தார். இதனை விசாரித்த நீதிமன்றம் Simon Zhong Xinsheng குறித்து பரப்பப்பட்ட செய்திகளில் உண்மை இல்லையென்பதை கண்டறிந்தது. எனவே Wu Jian அரை லட்சம் கனடிய டாலர்களை இழப்பீடாக வழங்க வேண்டுமென நீதிமன்றம் உத்தரவிட்டது. அத்துடன், Simon Zhong Xinsheng குறித்து எந்த செய்தியையும் இணையத்திலும் வேறெந்த வகையிலும் வெளியிடக்கூடா - தென்று Wu Jian க்கு நீதிமன்றம் தடை உத்தரவும் வழங்கியுள்ளது.

கனடிய குடிவரவாளர் முன்று வருட இலக்கு 1,233,000 ஆட்கள்

கனடா 2021, 2022, 2023 ஆகிய முன்று ஆண்டுகளில் இங்கு அனுமதிக்கப்பட - வுள்ளவர்களின் இலக்கை அறிவித்து உள்ளது. மேற்படி முன்று ஆண்டுகளிலும் முறையே 401,000 - 411,000 - 421,000 எண்ணிக்கையில் மொத்தம் 1,233,000 ஆட்களை அனுமதிக்கும். இந்த எண்ணிக்கை கனடாவில் ஏற்கனவே வசிப்பவர்களில் இனிமேல் நிரந்தர வசிப்பிட உரிமை பெறவுள்ளவர்களையும் உள்ளடக்கியது. ஒவ்வொரு வருடமும் கனடிய சனத்தொகையில் ஒரு வீதத்தினரை குடிவரவாளராக ஏற்றுக் கொள்வது கொள்கை ரீதியாக அமுல்படுத்தப்பட்டு வருகிறது.

குடும்ப மீளிணைவுக்கு முதலிடம்! 18,000 ஸ்பொன்சர்களின் முடிவு அடுத்த மாதத்துள் நிறைவுபெறும்!

Canada speeding up processing spousal applications

இந்த வருடம் முழுவதும் ஓரளவுக்கு முடக்க நிலையிலிருந்த கனடிய குடிவரவுத் திணைக்களம் மீண்டும் தனது பணிகளை ஆரம்பித்துள்ளது. இதன் முதற்கட்டமாக ஸ்பொன்சர் (பொறுப்பேற்பு) விண்ணப்பங்களின் பரிசீலனை தொடங்கியுள்ளது.

கொரோனா இடர்காலம் ஆரம்பித்ததிலிருந்து குடிவரவு திணைக்களத்தின் கணிசமானவு பணியாளர்கள் தத்தம் வீடுகளிலிருந்தவாறு மெய்நிகர் தொழிற்துறை வழிகளின் வாயிலாக நாளாந்த கடமைகளை மேற்கொண்டதால் ஸ்பொன்சர் விண்ணப்பங்கள் ஆயிரக்கணக்கில் தேக்க நிலைக்குச் சென்றிருந்தன.

இவற்றை துரித பரிசீலனைக்குட்படுத்தும் குடிவரவு அமைச்சர் மார்கோ மென்டிகினோவின் திட்டத்துக்கிணங்க, குடும்ப மீளிணைவு (வாழ்க்கைத்துணை) ஸ்பொன்சர் விண்ணப்பங் - களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது.

கடந்த வருடத்திலும் இந்த வருடத்திலும் குடும்ப மீளிணைவு ஸ்பொன்சர் விண்ணப்பங்கள் பெருமளவில் குவிந்திருப்பதால் இது தொடர்பாக விண்ணப்பதாரிகளுடன் தற்போதைய சுகாதார கட்டுப்பாடுகளுக்கமைய தொலைத்தொடர்பு வழியாக மேற்கொள்ள முடிவாகியுள்ளது.

அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்களில் மாதம் ஒன்றுக்கு சராசரியாக ஆறாயிரம் குடும்ப மீளிணைவு ஸ்பொன்சர் விண்ணப்பங்களை முன்னுரிமை அடிப்படையில் பரிசீலித்து முடிவெடுக்க ஏற்பாடாகியுள்ளது. ஏற்கனவே பரிசீலனைக்குட்பட்டிருந்த விண்ணப்பங்கள் உட்பட சுமார் 49,000 ஸ்பொன்சர் விண்ணப்பங்களை விரைந்து பூர்த்தி செய்ய முடிவெடுக்கப்பட்டுள்ளது.

திருமணத்தின் பின்னர் ஒருவர் கனடாவிலும் மற்றையவர் வெளிநாட்டிலும் வசிப்பதால் அந்தக் குடும்பங்களின் மனநிலை பாதிப்பு, பாரம்பரிய ஒழுங்குகள் மாறுபடுதல், பொருளாதார நெருக்கடி போன்ற காரணங்களை கருத்தில் எடுத்து குடும்ப மீளிணைவுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.

Canada's Minister of Immigration, Refugees and Citizenship made arrangement to speed up spousal application processing and help families build their lives together in Canada. Immigration, Refugees and Citizenship Canada (IRCC) has increased the number of decision makers on spousal applications in Canada by 66%, to process spousal applications more quickly and reduce couples' wait times. IRCC is leveraging new technology in a pilot to digitize paper applications so they can be processed more efficiently by IRCC employees working remotely and at various worksites. In addition to implementing facilitative biometrics measures, IRCC will be piloting, in the upcoming weeks, technology to conduct interviews with applicants remotely, in adherence with public health protocols.

With these initiatives, IRCC aims to accelerate, prioritize and finalize approximately 6,000 spousal applications each month from October until December 2020. Combined with processing to date, this rate will lead to about 49,000 decisions by the end of this year.

“COVID-19 has created uncertainty for Canadians who are sponsoring spouses for permanent residence. We will continue to search for innovative and compassionate ways to reunite families, while following the advice of our public health experts to protect the health and safety of Canadians” said the Minister Marci Mendicino.●

6/ஸ்தி





றஞ்சி திரு

சின்னச் சின்ன தகவல்கள்

இலங்கையில் தேங்காய் விலை யானை விலையாகிவிட்டது. தேங்காயின் சுற்றளவை சென்றிமீற்றர் அளவில் கணக்கிட்டு அதற்கேற்றவாறு விலையை அரசாங்கமே நிர்ணயித்துள்ளது. மூன்று வித்தியாசமான அளவின் அடிப்படையில் விலை தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதனால் கொழும்பிலுள்ள உணவுக் கடைகளில் தோசை, இட்லி, பிட்டு ஆகியவற்றுடன் வழங்கப்படும் சிறு கிண்ணம் தேங்காய் சம்பலின் விலை அறுபது ரூபாவாகியுள்ளது.

அமெரிக்காவின் கலிபோர்னியாவில் கடந்த மாதம் நடத்தப்பட்ட பூசணிக்காய் வளர்ப்புப் போட்டியில் 2,350 இறாத்தல் கொண்ட பூசணிக்காய் முதலிடம் பெற்றுள்ளது. மினிசோட்டாவைச் சேர்ந்த இதன் சொந்தக்காரரான ட்ராயில் ஜிஞ்சர் என்பவருக்கு பூசணிக்காயின் ஒரு றாத்தலுக்கு ஏழு டாலர் வீதம் மொத்தம் 16,450 டாலர்கள் பரிசாக வழங்கப்பட்டதுடன், கின்னஸ் சாதனைப் புத்தகத்துக்கும் இது அனுப்பப்பட்டுள்ளது.

இந்தியாவின் அயோத்தியில் நிர்மாணிக்கப்படும் சிறீ ராமர் கோவிலுக்கு இலங்கையிலிருந்து அடிக்கற்கள் கொண்டு செல்லப்படவுள்ளது. நுவரெலியாவில் அமைந்துள்ள சீதா எலிய என்னும் சீதை அம்மன் ஆலயத்திலிருந்தும், ஹாவா ஹெலிய என்ற இடத்திலுள்ள முத்துமாரி அம்மன் ஆலயத்திலிருந்தும் இக்கற்கள் கொண்டு செல்லப்படும். இதற்கான சிறப்புப் பூசைகள் மேற்படி ஆலயங்களில் அதற்கான கற்களுக்கு நடத்தப்பட்டது.

ஒரு தடவை பாவனைக்குரிய பிளாஸ்டிக் பைகளுக்கு 2021ம் ஆண்டின் இறுதியில் கனடாவில் பூரண தடை விதிக்கப்படவுள்ளது. இதன் பிரகாரம் பொருட்கள் கொள்வனவுப் பைகள், உணவுப் பெட்டிகள், பிளாஸ்டிக் கரண்டிகள், குளிர்பானம் அருந்தும் குவளைகள், இவற்றுக்கான ஸ்ரோக்கர்கள் என்பவை தடைசெய்யப்படுகின்றன. 2030ம் ஆண்டில் சகல பிளாஸ்டிக் பொருட்களும் கனடாவில் தடையாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

சுருட்டி வைக்கக்கூடிய வசதியுள்ள புதிய வடிவிலான தொலைக்காட்சியை எல்ஜி நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இது அடித்தளத்தில் 65 அங்குலம் கொண்ட சிறிய பெட்டியைக் கொண்டது. சூழலுக்கு ஏற்ப ஒளி மற்றும் படங்களின் அடர்த்தி உள்ளிட்ட அளவுகளைத் தாமாகவே மாற்றக்கூடிய வசதியுடன் ஒள்தொலைக்காட்சி இதன்மூலம் அறிமுகமாகிறது. ரிமோட் கன்ட்ரோல் மூலம் இதனை சுருட்டி வைக்கலாம்.

எழுபது வயதான முதியவர் ஒருவர் உயரமான பாறை இடுக்குகள் வழியாக தலைகீழாக வழக்கிச் சென்று சாதனை புரிந்துள்ளார். ரஷ்யாவில் குறொஸ்னோய்ஸ் பகுதியில் வசிக்கும் அன்ட்ரே என்பவரே இச்சாதனையாளர். உடம்பில் பாதுகாப்பு உபகரணங்கள் எதுவுமின்றி தலைகீழாக வந்த இவர், இறுதியில் தமது இரு கரங்களையும் அகல விரித்தவாறு தலையால் நிலத்தை முட்டி வெற்றியைக் கொண்டாடினார்.

அமெரிக்காவின் அலஸ்கா மாநிலத்திலிருந்து நியூசிலாந்து வரை பதினொரு நாட்கள் எங்கும் தரித்து நிற்காது பறந்து சென்று உலக சாதனையைப் படைத்துள்ளது பார் - ரெயில்ட் கொட்வீர் என்ற பறவை. கடந்த மாதம் 16ம் திகதி பறக்கத் தொடங்கிய இப்பறவை பதினொரு நாட்கள் பன்னிரண்டாயிரம் கிலோ மீற்றர் தூரத்தை உணவு, நீர் எதுவும் அருந்தாது தொடர்ச்சியாகப் பறந்துள்ளதை, அதன் இடது காலில் துணைக்கோள அடையாள குறியைப் பொருத்தி விஞ்ஞானிகள் கண்காணித்துள்ளனர்.

மகனை பாடசாலைக்கு அனுப்புவது தொடர்பாக பெற்றார் வழக்கு

கொரோனா நோய்ப் பரவலையடுத்து ஆறு மாதங்களின் பின்னர் கனடியப் பாடசாலைகள் மீண்டும் ஆரம்பமாகின. பெரும்பாலான பெற்றார் தமது பிள்ளைகளை பாடசாலை அனுப்பாது வீட்டில் நிறுத்தி தொலைக்கல்வி மூலம் பயில் அனுமதித்தனர். இது விடயத்தில் ரொறன்ரோவில் நான்காம் வகுப்பு மாணவன் ஒருவனின் தாய் மகனைப் பாடசாலைக்கு அனுப்ப விரும்பினார். தந்தை விரும்பவில்லை. விடயம் ஒன்றாறியோவின் உயர்நீதிமன்றத்துக்குச் சென்றது. இவ்வகையான விடயங்களுக்கு நீதிமன்றம் வராது பெற்றோர் தங்களுக்குள் தீர்த்துக் கொள்வதை உகந்ததென வழக்கை விசாரித்த நீதிபதி அன்ட்ரியா ஹிமால் தீர்ப்பளித்தார்.

முப்பதினாயிரம் இன குளவிகளும் தேனீக்களும்

குளவிகள் தொடர்பாக 'நாஷனல் ஜோகர்பி' எனும் அமெரிக்கத் தொலைக் காட்சியொன்றால் மேற்கொள்ளப்பட்ட ஆய்வின்படி, குளவி, தேனீ போன்ற பூச்சியினங்கள், 30,000 அடையாளம் காணப்பட்டிருந்தன. இவை, இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இவற்றில், தனித்தனியாகப் பிரிந்து செல்லும் இனங்கள் இல்லாமல், ஒரு சமூகமாகப் பிரிந்து செல்லும் இனமே மிகவும் கோபத்துடன், மனித இனத்துக்கு அச்சுறுத்தலாகவும் வாழ்ந்து வருபவை ஆகும். எனவே, அவற்றைக் கோப்படுத்தாமல் மனித நடவடிக்கை இருப்பதே மிகவும் சிறப்பானது என அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒத்திவைக்கப்பட்ட சத்திர சிகிச்சைகளுக்கு 84 வாரங்கள் தேவை

ஒன்றாறியோ மாகாணத்தில் கடந்த ஐந்து மாதங்களில் கொரோனா காரணமாக பலநூறு சத்திரசிகிச்சைகள் காலவரை - யறையின்றி ஒத்திவைக்கும் நிலையேற்பட்டது. இக்காலத்தில் இருதயநோய், புற்றுநோய் சிகிச்சை பெற வேண்டிய பலர் மரணமடைந்துள்ளனர். ஒத்திவைக்கப்பட்ட சத்திர சிகிச்சைகளை மீள ஆரம்பிக்க ஆலோசிக்கப்படுகிறது. வாரத்துக்கு 717 என்ற எண்ணிக்கையில் இதனை மேற்கொள்ள முடிந்தால் சுமார் 84 வாரங்கள் செல்லுமென தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் புதிய நோயாளர்களின்

In a growing world of intolerance, further fuelled by the COVID-19 pandemic, Canadians have become more open, accepting and supportive of immigrants and refugees, a new study shows. By a five-to-one margin, the public believes immigration makes Canada a better country, said the Environics Institute, which updated its research last week on Canadians attitudes about immigration and refugees.

The survey, which was conducted in partnership with the Faculty of Social Sciences' IMPACT Project at the University of Ottawa and Century Initiative, involved interviews with 2,000 Canadians last month. "Strong and increasing majorities of Canadians express comfort with current immigration levels, see immigrants as good for the Canadian economy and not threats to other people's jobs, and believe that immigration is essential to building the country's population," the study authors said in their executive summary.

"And for the first time in the research dating back four decades, a plurality of Canadians rejects the ideas that too many refugees are not legitimate, and that too many immigrants are not adopting Canadian values.

"Perhaps the most striking aspect of this latest trend is that it has taken place all across the country and among all demographic segments of the population; in some cases especially so where opinions about immigration have been the least positive, including Albertans and Canadians with lower levels of education and income, as well as supporters of the federal Conservative Party," the summary said.

The authors of the study could not pinpoint the growing public support for immigration and refugees, but said it may be in part a response to the pandemic (e.g., a "we are all in this together" reaction).

"It could be a reaction to the alarming political instability south of the border in the USA ("we are not like them"). And it may reflect a solidifying public consensus that Canada's economy (and one's own livelihood) depends on making space for newcomers, especially this year when the economy needs all the help it can get," they said.

Here are some of the key findings of the survey:

- A record high two-thirds of Canadians now reject the idea that immigration levels are too high, with this view strengthening across the country. A majority also believes Canada needs more immigrants to increase its population.
- A majority of Canadians accept if not endorse the premise that the country needs more immigrants to

increase the population. This current sentiment reflects a sea change in perspective from the 1980s and 1990s, when most Canadians consistently took the opposite view.

- A large and increasing majority of Canadians see immigrants as important to the Canadian economy, and reject the view that they take jobs away from other Canadians. More than eight in ten (84%) now agree that immigration has a positive impact on the Canadian economy.

- In sharp contrast with Canadian policy, the Trump administration has sharply curtailed immigration, including professional and skilled workers. Seven in ten Canadians say they strongly (35%) or somewhat (36%) favour Canada trying to encourage skilled immigrants who are denied entry into the United States to choose to come to Canada instead.

- Canadians increasingly reject the notion that most refugee claimants are not legitimate, and this positive trend is most evident among those parts of the population that have typically been the most suspicious. Positive opinions about refugee claimants are most

pronounced in Atlantic Canada and B.C. Negative views about refugees remain more prevalent in Alberta but less so than before. Opinions have improved in Quebec while stable in Ontario and Manitoba/Saskatchewan.

Canada Tops the world in welcoming Immigrants

- For the first time ever, Canadians are more likely than not to reject the idea that too many immigrants are not adopting Canadian values. Immigrants are seen as making Canada a better rather than a worse country by a five-to-one margin, mostly because they contribute to greater diversity and multiculturalism.

- Among the one in ten Canadians who say that immigrants make the country worse, the predominant reason is that they weaken the Canadian (or Quebec) identity or leads to too much. Other reasons include immigrants creating a drain on public finances, hurting the economy/taking jobs from other Canadians, creating a security risk or contributing to over-population.

The findings in the Environics poll come in the wake of a global Gallup survey which said Canada is the most-accepting country in the world for migrants in 2019. Gallup's Migrant Acceptance Index ranked U.S. ranked sixth. The index is based on three questions that Gallup asked in 140 countries in 2016 and 2017 and updated again in 145 countries in 2019. The questions ask whether people think migrants living in their country, becoming their neighbors and marrying into their families are good things or bad things.●

No other country in the world has been so liberal, generous and benevolent to those who had sought refugee status as Canada. The best example is the one extended to the Sri Lankan Tamil community. Battered and bruised, they came through sea, air as well as by crossing the land-border with the U.S.A. They were welcomed and granted all the facilities, financial and otherwise to help them start their living in Canada. They are now well established here and a new generation has grown up educated and well employed.


Similarly, the current Liberal Government has thrown open the Canadian borders to thousands of refugees who were displaced in the Middle Eastern countries of Syria, Libya and Iraq. Canada also accommodated many who had come as refugees from across the border with the U.S.A. They are not Americans but those who had been denied refugee status in the United States and wanted to move to Canada as well those who had used U.S.A. as a transit point to enter Canada. Although many had managed to cross the border and enter Canada, this exodus from the U.S.A has now ceased as Canada has sought to implement an agreement that it had signed with the U.S.A. way back in 2004. Has there been a change in Canada's refugee policy?

What is this agreement and what does it stand for? The Agreement of Treaty termed 'Safe Third Country Agreement' is one that was signed on December 29, 2004 between the Governments of Canada and U.S.A. to manage the flow of refugee claimants at the shared land border. Under this agreement, persons seeking refugee protection must make a claim in the first country they arrive in (U.S.A. or Canada) unless they qualify for an exception to the



Benedict Thomas (Benny)

Canada and her Refugee Policy



agreement. The number of refugee claimants has increased manifold since it was signed in 2004 and an added problem is the total rejection of refugee status by the U.S. authorities. A large number of them are held in detention at camps reportedly bereft of basic facilities such as sanitation and hygienic conditions. They all want to enter into Canada but the Canadian Government is unable to allow them in because of the Safe Third Country Agreement. Critics have argued that the U.S. Asylum System is cruel and inhumane, criticisms that have grown louder and more pronounced under the Trump administration.

It is in this context that there has been a major shift with the Canadian Federal Court's ruling given on July 22, 2020 that this particular Agreement is one that violates the Canadian Charter of Rights and Freedom. The Federal Court Judge has specifically mentioned that detention and the consequences flowing from it are inconsistent with the spirit and objective of the Refugee Agreement and amount to a violation of the rights guaranteed by Section 7 of the Charter. This was a ruling on a case brought to the Courts in 2017 on behalf of three women by the Canadian Council of Churches, Amnesty International, Canada and the Canadian Council for Refugees.

A similar judgement was given in 2007 by the Canadian Federal Court but the Government had appealed against that ruling which was upheld in the Supreme Court. The Judge then gave a period of six months i.e. till January 22, 2021 to the Government to accept the judgement and abort the Agreement with the U.S.A. or to file an appeal.

An appeal filed by the Federal Government seeking to stay the Safe Third Country Agreement in place beyond January 22, 2021 came up before the Canadian Court of Appeal on Friday October 23, 2020. Federal Government's position was that there would be an upheaval at the Canada-U.S.A. border if it is allowed to expire. Nature of the foreseen upheaval was not detailed. Refugee Claimants and their advocates however objected to any such arrangement. The Court has reserved its judgement.

The latest move however, goes contrary to a statement made by the Canadian Prime Minister Justin Trudeau on the occasion of World Refugee Day on June 22, 2020 that Canada would continue to do its part to support refugees and forcibly displaced people and would continue to work closely with international partners to find ways to support people seeking refuge from prosecution, violence and insecurity.●

டாக்டர் எம்.கே. முருகானந்தன்



பாரம் தூக்குவதனால் நாரிப்பிடிப்பு வருமா?

நாரிப்பிடிப்புகள் வருவது பாரம் தூக்குவதனால் மட்டும்தானா? பாரம் தூக்குவது மட்டுமல்ல - உங்கள் நாளாந்த செயற்பாடுகளும் நாரிப்பிடிப்புகளை கொண்டுவரலாம்

நாரிப்பிடிப்பு பிரச்சனையால் பாதிக்கப்படாத வர்கள் இருக்கவே முடியாது. தமது வாழ்நாளில் என்றாவது ஒரு நாளாவது இதை அனுபவித்தே இருப்பார்கள். அந்தளவுக்கு மனிதர்களை அதிகம் பீடிக்கும் பிரச்சனையாக இருக்கிறது.

நாரிப்பிடிப்பு என்று நாம் பொதுவாகச் சொல்வது எமது பின்புறத்தின் கீழ் முள்ளெலும்புகள் உள்ள பகுதியில் ஏற்படும் வலியாகும். Low backpain என ஆங்கிலத்தில் சொல்வார்கள். இதேபோல பின்புறத்தின் மேல் பகுதியிலும் வலி ஏற்படலாம். இதை Upper backpain என்பார்கள்.

பொதுவாக இது ஏற்படுவதற்கு ஏதாவது ஒரு காரணத்தை பெரும்பாலானவர்கள் இனங்கண்டிருப்பார்கள். குனிந்து ஏதாவது பாரத்தை தூக்கும்போது ஏற்படலாம். பாரம் தூக்காமல் சாதாரணமாக குனிந்துவிட்டு நிமிரும்போதும் ஏற்படலாம். மாறாக மொபைல் போனை நீண்ட நேரம் தூக்கிப் பிடித்து பார்க்கும்போது அல்லது கணினியில் நீண்ட நேரம் வேலை செய்த பின்னர் மேல் முதுகில் தோள்முட்டுக்கு இடைப்பட்ட பகுதியில் வலி ஏற்படலாம்.

எப்படியாயினும் நாம் கவனத்தில் எடுத்தே ஆக வேண்டும். ஏனெனில் ஏதோ ஒருவிதத்தில் எமது முதுகுப்புறத்திற்கு அதிகளவு வேலைப்பளுவைக் கொடுக்கிறோம் என்பதற்கான சிகப்பு எச்சரிக்கையாக அது இருக்கிறது. வலி தொடரும் போது அல்லது மீண்டும் மீண்டும் வரும்போது தீவிர பாதிப்புகள் ஏற்படலாம்.

பாரம்பரை அம்சங்கள்

‘இது எனக்கு எனது அம்சம் தந்தது.’ என்பார்கள் சிலர். தந்தையில் பழிபோடுவார்கள் வேறு சிலர். உண்மைதான் - இத்தகைய பிடிப்புகளுக்கு பாரம்பரை அம்சங்களும் காரணமாக இருக்கலாம். ஆனால் இப்போதெல்லாம் அவ்வாறு மட்டும் இல்லை.

பாரம்பரையாக வருவதற்கு அவர்களது உடல்தோற்ற அமைவு (Posture) காரணமாக இருக்கலாம். முள்ளந்தண்டு அமைப்பிலோ, இடுப்பு எலும்புகளிலோ கால்களிலோ உள்ள அசாதாரண மாற்றங்கள் காரணமாகலாம். ஆனால் அத்தகைய தோற்ற அமைவு மாற்றங்கள் இல்லாத போதும் வலி ஏற்படலாம். மாறாக எத்தகைய அமைவு மாற்றங்கள் இருந்தபோதும் வலி பாதிப்பு ஏற்படாதிருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள்.

முதுகு நாரி வலி ஏற்படுவதற்கான ஏதுநிலையை பாரம்பரை அம்சங்கள் கொண்டிருந்தாலும் சரியான தடுப்பு நடவடிக்கைகள் மூலம் பிரச்சனை ஏற்படாமல் நாம் தடுக்க முடியும். அதற்கு முதற்படியாக உங்கள் நாளாந்த நடவடிக்கைகளில் முதுகுப்புறத்திற்கு பாதிப்பை ஏற்படுத்தக் கூடிய எத்தகைய செயற்பாடுகளில் ஈடுபடுகிறீர்கள் என்பதை இனம் காண வேண்டும்.

பாரம் தூக்கினால் அதுவும் முக்கியமாக தவறான முறையில் தூக்கினால் பிடிப்பு வரும் என்பதை நீங்கள் அறிவீர்கள். மருத்துவர்கள் உங்களுக்கு

இது பற்றி நீண்ட அறிவுரைகளை நிச்சயம் தந்தே இருப்பார்கள். அல்லது வாசித்தும் அறிந்திருக்கலாம்.

ஆனால் மீண்டும் மீண்டும் செய்யும் ஒரேவிதமான சாதாரண செயற்பாடுகள்கூட முதுகுப்புறத்தின் தசைகளுக்கும் முள்ளந்தண்டுக்கும் பாதிப்புகளை ஏற்படுத்தலாம். அது நாளடைவில் சிதைவுகளை ஏற்படுத்தும்.

ஒரே விதமாகச் செய்யும் செயற்பாடுகள் அந்த உறுப்புகளுக்கான தசை வளர்ச்சிகளில் சமனற்ற தன்மையைக் கொண்டு வரும். இது நாளடைவில் தோற்ற அமைவில் மாறுபாடுகளை ஏற்படுத்தி வலியைக் கொண்டுவரும்.

தவறான உடல்நிலை வலியை ஏற்படுத்தும் - முன்னோக்கி சாய்ந்து (குனிந்து அல்ல) ஒரு பொருளை எடுக்கும்போது முள்ளந்தண்டின் பின்புறத்தில் விழவேண்டிய அழுத்தத்தை முள்ளந்தண்டின் முன்புறத்திற்கு கொடுக்கிறீர்கள். இது முள்ளந்தண்டுகளுக்கு இடையுள்ள இடைத்தட்டத்திற்கு கூடிய அழுத்தத்தைக் கொடுக்கும். நாளடைவில் இது இடைத்தட்டச் சிதைவுக்கு இட்டுச்செல்லும்.

உங்கள் தொழிலானது தினமும் பலதடைவைகள் முன்னோக்கி சாய்வதாக இருந்தால் அல்லது நீண்ட நேரம் நிற்பதாக இருந்தால் முதுகுவலி வரும் என்பதற்காக வேலையை விட்டுவிட வேண்டுமா? நிச்சயமாக இல்லை.

அதற்கு ஈடுசெய்யுமுகமாக நீங்கள் செய்யும் வேலைக்கு எதிர்புறமான தசைப் பயிற்சிகளை எடுக்க வேண்டும். உதாரணமாக நீங்கள் அடிக்கடி முன்னோக்கி சாயவேண்டிய வேலையாக இருந்தால் அதற்கு மாற்றாக வயிற்று தசைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். சமமான தரையில் படுத்திருந்து கொண்டு இரு கால்களையும் மடிக்காமல் 90 பாகைக்கு உயர்த்த வேண்டும். பின்னர் கால்களை மெதுவாக படிபடிப்படியாக பதித்து சமநிலைக்கு இறக்க வேண்டும். வயிற்றுத் தசைநார்கள் இறுகுவதை நீங்களே உணரக் கூடியதாக இருக்கும்.

நீண்ட நேரம் நிற்க வேண்டியது முறையாக இருந்தால் அதற்கு மாற்றாக நீந்துவது அல்லது ஓடுவது போன்ற பயிற்சிகளை எடுப்பது உதவும்.

மன அழுத்தம்

உடலுக்கான அத்த வேலைகள் வலியைக் கொண்டுவருவது போலவே மன அழுத்தமும். மன உடல் வலி, நாரி வலியை கொண்டு வரலாம். மன அழுத்தம் இருக்கும்போது கோபம் பதற்றம் எரிச்சலுறும் தன்மை போன்றவை ஏற்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள் அனுபவத்திலும் உணர்ந்திருப்பீர்கள்.

அதே போலத்தான் உடல் வலிகளும் ஏற்பட வாய்ப்புண்டு. மனஅழுத்தம் ஏற்படும் போது உடலின் தசைநார்கள் இறுக்கமடைகின்றன. உதாரணமாக இடுப்பெலும்பின் தசைநார்கள் இறுக்கமடைகின்றன. இதனால் தன்னையறியாமலே இடுப்பு பகுதி முன்னோக்கி சற்று சரிவடைகிறது. இது நாரிவலியைக் கொண்டு வரும்.

புகைத்தல்

புகைத்தல் உடலாரோக்கியத்திற்கு தீங்கானது என்பதை எல்லோருமே அறிவோம். ஆனால் அது முதுகு வலியையும் கொண்டு வருவதைப் பற்றி சிந்தித்திருக்கிறோமா. புகைத்தலானது குருதிக்கு குழாய்களை (நாட்களை) சுருங்க வைத்து குருதி ஓட்டத்தைக் குறைத்து உறுப்புகளை நலிவடையச் செய்கிறது. அவ்வாறு முள்ளந்தண்டு எலும்புகள் அவற்றை இணைக்கும் இடைத்தட்டம் ஆகியவற்றிற்கான குருதி ஓட்டத்தை குறைவடையச் செய்யும் இதனால் அதிகரித்த வேலைப் பளுவால் அவற்றில் ஏற்படும் சிதைவுகள் குணமடையாமல் மோசமடைகின்றன. இது வலியை ஏற்படுத்தும். எனவே புகைத்தலை நிறுத்த வேண்டும். இதைத் தவிர புற்றுநோய்கள். மாரடைப்பு, பக்கவாதம் போன்ற பல நோய்களுக்கு புகைத்தலை காரணம் என்பதை மறந்துவிடக் கூடாது.

முதுகுவலி நாரிவலி ஏற்படாமல் தடுக்க வேண்டுமாயின் அவற்றிற்கான தசைகளுக்கு பயிற்சி கொடுக்க வேண்டும். முக்கியமாக முதுகுப்புற தசைகள், வயிற்றறைத் தசைகள் மற்றும் இடுப்புத் தசைகளை வலுப்படுத்த வேண்டும்.

ஏற்கனவே வலியால் பீடிக்கப்பட்டவர்கள் பயிற்சி செய்யத் தொடங்கு முன்னர் செய்ய வேண்டிய பயிற்சி எது, அதைவிட சரியாக செய்வது எப்படி என்பதற்கு உடற் பயிற்சி ஆசிரியர் ஒருவரிடம் ஆலோசனைகளை கேட்டு அறிய வேண்டும். தவறான பயிற்சிகளால் வலி மேலும் மோசமடைய வாய்ப்பு உள்ளது.●



முருகபூபதி

இடைவெளி பேணி இணைந்திருக்கும் இணையம்

வந்ததே வந்தது, உலகத்தையும் மாற்றி, உறவையும் நிலைகுலையச் செய்து, நவீன தொழில் நுட்பத்திற்குள் ஊடுருவச் செய்துவிட்டது இந்த கண்ணுக்குத் தெரியாத கிருமி. நாளுக்கு நாள் எத்தனை கிருமிகள் தோன்றிப் பரவினாலும், அதற்கு விஞ்ஞான ரீதியாகவோ, அஞ்ஞான வழியிலோ பெயரைச் சூட்டிவிடுவோம்.

கடந்த 2019ஆம் ஆண்டு இறுதியிலிருந்து இன்னமும் தொடரும் இந்த புதிய கொரோனா கிருமி உலகடங்கிலும் இலட்சக்கணக்கானோரை ஆவிகளாக்கி வழியனுப்பிவிட்டது.

அதன் நோக்கம் என்னவென்று தெரியாமல் வல்லரசுகள் முதல் வளர்முக வறிய நாடுகளும் அதனை விரட்டிவிடுவதற்கு வழிவகைகளை தேடிக்கொண்டிருக்கையில், சமூக இடைவெளியை பேணுவதுதான் தற்போதைக்கு உகந்த தற்காலிக பரிகாரம் என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்.

எந்தச் சிக்கல் நெருக்கடி வந்தாலும், அதிலிருந்து மீளுவதற்கு ஒரு மாற்று வழி நிச்சயம் இருக்கும். தேசத்தின் தலைவர்கள் முதல் அடிநிலை மக்கள் வரையில் முகக்கவசத்துடன் இடைவெளி பேணி வாழவேண்டிய தேவை உருவாகியிருக்கிறது.

உலகின் பாதி சாம்ராஜ்யங்களை ஒரு காலத்தில் தனது குடையின் கீழ் வைத்திருந்த இங்கிலாந்து முடிக்குரிய இராணியின் மாளிகைக்குள்ளும் இந்த கண்ணுக்குத் தெரியாத எதிரி வந்துவிடலாம் என்ற பயத்தில் தற்போதைய மணிமுடியுடனோ, அல்லது அது தலையில் இல்லாமலோ மகாராணியும் அங்கிருந்து வெளியேறினார்.

இரண்டாம் உலக மகா யுத்தத்தில் அணுகுண்டை பிரயோகித்துவிட்டு, இனிமேல் முழு உலகத்திற்கும் நான்தான் பொலிஸ்காரன் எனச் சொன்னவர்களின் காப்பகமான வெள்ளை மாளிகைக்குள்ளும் அந்த வைரஸ் கச்சிதமாக புகுந்துவிட்ட பீதிக்கு மத்தியில், முகக்கவசம் அணியாமட்டேன் என டமாரம் அடித்துக்கொண்டிருந்த ட்ரம்பையும் அது விட்டுவைக்கவில்லை!

ஏற்றத்தாழ்வின்றி, இன - மத - குல - மொழி வேற்றுமையின்றி உலக சமத்துவத்தை போதிக்கவந்துள்ள கிருமி கண்ணுக்கு முன்னே அமர்ந்திருக்கும் கணினியில் படிந்திருக்கலாம் என்ற அச்சத்தில் அடிக்கொரு தடவை Anti-Bacterial Wipes இனால் துடைத்துக் கொண்டிருக்கின்றோம்.

அது பாவனைக்கில்லாத தேசத்தவர், இருக்கவே இருக்கிறது எமது மூதாதையரின் உற்பத்தி மஞ்சள் கிழங்கு - மஞ்சள் பொடி என்று அவற்றின் பாவனையை அதிகரித்துக்கொண்டனர். அதனால், இலங்கை - இந்தியாவுக்கு இடையில் கடல் மார்க்கத்தில் மஞ்சள் கடத்தல் சம்பவங்கள் பற்றிய செய்திகளும் ஊடகங்களில் பெருகிவிட்டன.

இத்தகைய செய்திகளின் பின்னணியில்தான் சமகாலத்தில் முகத்தில் வேகமாக பரவியிருக்கின்ற இணையவழி காணொளி சந்திப்புகளையும் அவதானிக்க வேண்டியுள்ளது. இச்சந்திப்பு சமகால கொரோனா எம்மவருக்கு வழங்கியிருக்கும் வரப்பிரசாதம்தான். எம்மவருக்கு மட்டுமல்ல முழு உலகத்திற்கும்தான்.

தேசத்தலைவர்களின் பேச்சுவார்த்தை முதல், குடும்ப அங்கத்தவரின் ஒன்றுகூடல் வரையிலும் இந்த இணைய வழி அரங்குகள் பல்கிப்பெருகிவிட்டன. அரசியல், சமூகம், கலை - இலக்கியம், கல்வி, ஆன்மீகம், மருத்துவம், விஞ்ஞானம்

உட்பட அலட்டல் அலைப்பறைக்கும் இணைய வழி சந்திப்பு அரங்கமைத்து கொடுத்துவிட்டது.

விசா விண்ணப்பம் - விமானப் பயணம் அவசியமில்லை. அதற்காக கடன் அட்டை தேய்க்கத் தேவையில்லை, வாகனத்தில் எரிபொருள் செலவிட்டு விரையத் தேவையில்லை, விதம் விதமாக ஆடை - அணிகலன் அணிந்து சென்று எம்மை நாமே காட்சிப்படுத்த வேண்டியதில்லை.

இவ்வாறு எந்தத்தேவைகளும் இன்றி, வீட்டில், கணினியோ - மடிக்கணினியோ, ஐபாடோ, கைத்தொலைபேசியோ இருந்தால் போதும் - எவரையும் உலகத்தில் எந்தப் பாகத்திலிருப்பவரையும் அழைத்து இணைத்து முகம் பார்த்து பேசமுடிகிறது.

சிறிது காலத்திற்கு முன்னரும் ஸ்கைப் மூலம் இவ்வாறு பேசிக்கொண்டார்கள். மறுக்க முடியாது. நகைமாளிகை முதல் புடவைக் - கடைகள் வரையில் இந்த ஸ்கைப் ஊடாக திருமணத்திற்கு நகையும் தாலிக்கொடி மாற்று மோதிரமும் கூறைச்சேலையும் பார்த்து தெரிவுசெய்த வரன் பார்த்து நிச்சயம் செய்த சமூகத்தைச் சேர்ந்தவர்கள் அல்லவா எம்மவர்கள்.

இந்த அனுபவம் கடந்து வந்தவர்கள், வெளிநாடுகளிலிருந்துகொண்டு தாயகத்தில் தத்தம் ஊர்களின் விசேடங்கள் முதல் ஆலய உற்சவங்கள் வரையில் இணைய வழியில் பார்த்து பரவசமடைகின்றனர்.

கலை, இலக்கிய, ஊடகத்துறை சார்ந்தவர்கள் வாசிப்பு அனுபவப்பகிர்வு முதல், இலக்கிய சந்திப்புகள், கலந்துரையாடல்களை நடத்திவருகின்றனர்.

மாணவர்கள் இணையவழிக் கல்விக்கு பழக்கப்பட்டுவிட்டனர். மருத்துவ ஆலோசனைகளுக்கும் இணையவழி உதவுகிறது. உலகம் சுருங்கி, உள்ளங்கையிலிருக்கும் சாதனத்துக்குள் அடங்கியிருந்து சிலிர்த்தும் சிரித்தும் கொண்டிருக்கிறது.

சந்திரமண்டலத்தியல் கண்டு தெளிவோம் என தீர்க்கதரிசனமாக அன்றே சொன்ன பாரதி, இடைவெளி பேணி இணைந்திருக்கும் சாத்திரம் பற்றியும் ஏதும் சொல்லியிருப்பாரா..?●

தீபாவளி 13ம் திகதி

தமிழரின் முக்கிய கொண்டாட்ட தினங்களில் ஒன்றான தீபாவளித் திருநாள் இந்த மாதம் 13ம் திகதி வெள்ளிக்கிழமையாகும்.

கனகேஸ்வரி நடராஜா



புதிய கல்வி ஆண்டுக் குழப்பங்கள்!

2020 - 2021க்கான கல்வி ஆண்டு இதுவரை காணப்பட்ட கல்வி ஆண்டுகளிலும் பார்க்க வேறுபட்டதாக அமைந்துள்ளது. பொதுவாக நீண்ட கோடை விடுமுறைக்குப் பின்னர், செப்டம்பர் மாதத்தில் தொழிலாளர் தினத்துக்கு அடுத்தநாள் பாடசாலைகள் திறக்கப்படு - மென்பது எல்லோருக்கும் தெரியும். ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் அனைவருக்குமே புதுவித உற்சாக உணர்ச்சியும் பரபரப்பும் சந்தோஷமும் அதனோடு திட்டமிடலும் ஏற்படுவது வழக்கம்.

இம்முறை நிலைமை முற்றிலும் மாறுபட்டுவிட்டது. பாடசாலைகள் ஆரம்பமாகும் இல்லையா என்பது கடைசிவரை நிச்சயமாக தெரியாமல் இருந்தது. ஒருவாறு பாடசாலைகள் ஆரம்பமாகும் திகதியை மாகாண கல்வி அமைச்சர் அறிவித்தார். கடைசி நேரத்தில் அத்திகதியும் தள்ளிப்போடப்பட்டது. பாடசாலை ஆரம்பமாகும் திகதியில் மாத்திரம் குழப்பம் ஏற்படவில்லை. எவ்வாறு கற்பித்தல் இடம்பெறப்போகிறது என்பதிலும் குழப்பம் உருவானது. பாடசாலைக்கு பிள்ளைகள் சமூகம் அளிக்கப்போகிறார்களா அல்லது வீடுகளில் இருந்தவாறு காணொளி மூலம் கற்கப் போகிறார்களா என்பதிலும் பெரும் சர்ச்சை ஏற்பட்டது. கற்பித்தல் முறைகளிலும் கூட பாடசாலைக்குப் பாடசாலை, கல்விச் சபைக்கு கல்விச்சபை வேறுபட்டது.

பொதுவாக கல்வி ஆண்டின் இறுதியிலேயே அடுத்தாண்டு ஆசிரியர்கள் என்ன பாடங்களை கற்பிக்கப் போகிறார்களென்பதற்கான நேரகுசிகள் வழங்கப்பட்டுவிடும். விடுமுறை காலத்தில் தங்கள் கற்பித்தலுக்குரிய ஆயத்தங்களை ஆசிரியர்கள் கணிசமான அளவு செய்து முடித்துவிடுவார்கள். இம்முறை என்ன பாடங்களை, எந்த முறையில், எங்கிருந்து ஆசிரியர்கள் கற்பிக்கப் போகிறார்களென்பது கடைசி நேரம்வரை அறிவிக்கப்படவில்லை.

இத்தனை குழப்பங்களுக்கு மத்தியில் ஒருவாறு பாடசாலைகள் ஆரம்பமாகின. முன்பு ஒருபோதும் இல்லாதவாறு கீழ்வகுப்பு மாணவர்களுக்கு முதலிலும், சில நாட்களின் பின்னர் உயர்வகுப்பு மாணவர்களுக்கும் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டது. இத்துடன் இப்பிரச்சனை தீர்வில்லை. பெற்றோரின் விருப்பத்துக்கு இணங்க பிள்ளைகள் பாடசாலைகளுக்கு சமூகமளித்துக் கற்கலாம் அல்லது வீட்டிலிருந்தவாறு காணொளி மூலம் கற்கலாமென சுயாதீனமாக முடிவெடுக்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.

பாலர் வகுப்பில்தான் முதன்முதலாக பிள்ளைகள் பாடசாலைக்குள் காலடியெடுத்து வைப்பார்கள். இவர்களின் வயது மூன்று வருடம் ஒன்பது மாதங்களுக்கு மேற்பட்டதாக இருக்கும். இந்தப் பச்சினம் குழந்தைகளுக்கு பலவிதமான உணர்வுகள் ஏற்படும் வயது இது. தாய்மாருக்கும் புதிய பாடசாலை, புதிய ஆசிரியர்கள், புதிய சக மாணவர்கள் உள்ள முற்றிலும் புதிய குழலுக்கு குழந்தைகளை அனுப்பும்பொழுது மனதில் சஞ்சலம் ஏற்படுவதுண்டு. சில குழந்தைகள் பயம் காரணமாக அழுவார்கள். வகுப்புக்குச் செல்ல மாட்டோமென அடம்பிடிப்பார்கள். முன்பு தாய்மார் பிள்ளைகளை அணைத்து ஆறுதல் கூறி வகுப்புக்குள் அவர்களோடு சென்று சில நிமிடங்கள் அங்கு நின்றுவிட்டு ஆசிரியரின் அணைப்பில் பிள்ளைகளை விட்டுச் செல்வார்கள். இந்த நிலைமை இன்றில்லை. தாய்மார் வகுப்பு வாசலில் தங்கள் பிள்ளைகளை முன்பின் அறிமுகம் இல்லாத ஆசிரியரின் மேற்பார்வையில் விட்டுச் செல்வார்கள். பிள்ளைகளின் முகத்தில் அரைவாசியை முகக்கவசம் மறைக்கிறது. அழுத கண்ணீரும் சிந்திய மூக்குமாக துடைப்பாரின்றி கண்ணீர் முகக்கவசத்துள் தஞ்சமடைகிறது.

சகல கீழ் வகுப்புகளிலும் காலையில் போடப்பட்ட முகக்கவசம் மதிய நேரம் சாப்பாட்டு இடைவேளையின்போதுதான் சில நிமிடங்கள் கழற்ற அனுமதிக்கப்படுகிறார்கள். சமூக இடைவெளிக்கு அமைய மாணவர்களின் இருக்கைகள் அமைகின்றன. பெரும்பான்மையான வகுப்புகளில் மாணவர் தொகை மிகவும் குறைவாக இருப்பதால் இரண்டு வகுப்புகள் ஒன்றாக்கப்படுகின்றன. உதாரணமாக முதலாம் வகுப்பும் இரண்டாம் வகுப்பும், மூன்றாம் வகுப்பும் நான்காம் வகுப்பும் - இவற்றை பிரிக்கப்பட்ட வகுப்புகள் (Split Classes) என்பார்கள். எல்லா ஆசிரியர்களுக்கும் இத்தகைய வகுப்புகளைக் கையாளும் திறனோ பயிற்சியோ கிடையாது.

இரண்டாம் நிலைப் பாடசாலை கற்பித்தல் பலவகையாக அமைந்துள்ளது. இப்பாடநிலைகள் விசேட சித்திகள் வழங்குவதற்கான புள்ளி அளவீடுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளதால் மிகவும் சிக்கலான விடயமாக அமைந்துள்ளது. சில நாட்கள் பாடசாலைக்குச் செல்ல வேண்டும். சில நாட்கள் காணொளியில் வகுப்புகள் நடைபெறும். ஒன்றுமே திட்டவட்டமாகத் தெரியவில்லை. இந்த வயதுப் பிள்ளைகள் எந்நேரமும் கூத்தும் கும்மாளமும் கொண்டாட்டமுமாகச் செயற்படுபவர்கள். கொரோனா தொற்றுதலுக்கான கட்டுப்பாடுகளை பெரும்பாலும் பின்பற்றத் தவறுகிறார்கள். இதனால் இவர்கள் தொற்றுக்காவிகளாகக் காணப்படுகிறார்கள்.

சிறுபிள்ளைகள் மிகவும் கட்டுப்பாட்டோடு முகக்கவசம் அணிகிறார்கள். சமூக இடைவெளியைப் பேணுகிறார்கள். பாடசாலையால் வந்தவுடன் உடுப்புகளை கழுவிப் போட்டுவிட்டு குளிக்கிறார்கள். இவற்றைப் பார்க்கும்பொழுது பெரியவர்கள் இவர்களிடம் கற்க வேண்டியவை நிரம்ப உள்ளன. ஏற்கனவே சில பாடசாலைகள் தொற்று ஏற்பட்டதன் காரணமாக மீளவும் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. வேறு சில பாடசாலைகளில் தொற்று ஏற்பட்ட மாணவர், ஆசிரியர், மற்றும் குறிப்பிட்ட வகுப்பு பிள்ளைகள் எல்லோருமே பதினான்கு நாட்களுக்குத் தனிமைப்படுத்தப் - பட்டுள்ளனர். என்ன நடைபெறும், எப்படி பாடசாலைக் கற்றல் அமையப் போகிறதென்பது ஒருவருக்குமே தெரியவில்லை. இப்படியும் ஒரு கவலை நிலையா என்று கவலைப்பட வேண்டியுள்ளது.●



இரா. சம்பந்தன்

புறநானூறு கற்றுத்தரும் பாடம்!

சங்க காலத்தில் ஒரு நாள் அந்தப் பெரும்படை நகரத் தொடங்குகின்றது. எதிரே பெரிய பனங்கூடல். படையின் முன்னணி வீரர்கள் உள்ளே நுழைகின் றார்கள். அவர்கள் போகும் வழியெல்லாம் குலையின்ற பனைகளில் ஏறி அவற்றை வெட்டி வீழ்த்தி நுங்கினைச் சுவைத்துக் கொண்டு போகின்றார்கள்.

அடுத்து வருவோர் அந்தக் கூடலில் நுழையும் போது அறுக்கப்படாத குலைகள் எல்லாம் கனியாக முற்றிக் கனிந்து வீழ அந்தப் பழங்களை அவர்கள் எடுத்துச் சுவைத்துக் கொண்டு போகின்றார்கள். படையின் இறுதியில் வருபவர்களோ தம் முன்னே செல்லும் படையினது உண்டபின் எறிந்த பனம்பழத்து வித்துக்களில் இருந்து முளைத்தெழுந்த கிழங்குகளை இழுத்தெடுத்துச் சுட்டுத் தின்றுகொண்டே போகின்றார்கள்.

செல்லுகின்ற படையின் நீளத்தையும் தொகையையும் காலத்தையும் காட்ட சங்கப்புலவன் எடுத்துக் கொண்ட காட்சி இது. நுங்கோடு முற்றியிருந்த பனங்காய் கனியாகி வீழ்ந்து அவற்றின் விதைகளில் இருந்து கிழங்கு உருவாகும் வரை மிக நீளமாகப் பயணப்பட்ட அந்தப் படை தனது ஆயுத பலத்தாலும் எண்ணிக்கையாலும் பல அரசுகளை வீழ்த்திப் பல நாடுகளையும் போரிலே கைப்பற்றிக் கொண்டது.

அப்படிப்பட்ட படையைக் கொண்டு நடத்திய தலைவன் இறந்த பின்பு அவனுடைய தேசம் கவனிப்பாரற்றுக்க கள்ளிச் செடிகளும் முட்புதர்களும் நிறைந்து காடுபோல மாறிவிட்டது. அவன் வெற்றியைப் புகழ்ந்தவர்கள் எல்லோரும் ஓடி ஒளித்துக் கொண்டார்கள்.

அவன் காலத்தில் போரின் வெற்றியை குறிக்க முழங்கிய முரசம் இன்று எந்தவிதமான மதிப்பும் பெறாமல் தூக்கணம் குருவியின் கூடு போலத் தொங்கிக் கொண்டிருக்கின்றதே. போரின் போக்கினை அறிவிக்க ஊதப்பட்ட வலம்புரிச்சங்கு இன்று மாற்று அரசர்களின் திருப்பள்ளி எழுச்சிக்காக ஊதப்படுகின்றதே. அந்த ஓசையைக் கேட்டு இனப்பற்று மிகுந்த எனது நெஞ்சு வெடித்து நான் செத்துப் போகாமல் எங்கள் எழுச்சியையும் வீழ்ச்சியையும் நினைத்து நொந்து புலம்புகின்ற நிலையில் மட்டும் தானே வாழ்கிறேன் என்று பாடினான் அந்தச் சங்கப் புலவன்.

அந்தப் புலவர் ஆலந்தூர் கிழார். அவரால் குறிப்பிடப்பட்ட மன்னன் சோழன் நலங்கிள்ளி.

தலையோர் நுங்கின் தீஞ்சேறு மிசைய
இடையோர் பழத்தின் பைங்கனி மாந்தக்
கடையோர் விடுவாய்ப் பிசிரொடு சுடுகிழங்கு நுகர
நிலமலர் வையத்து வலமுறை வளைஇ
வந்து பீடழித்த வேந்துவேல் தானையொடு
ஆற்றல் என்பதன் தோற்றம் கேள் இனி
கள்ளி போகிய களரியம் பறந்தலை
முள்ளூடை வியன்காட்டு அதுவே நன்றும்
சேட்சென்னி நலங்கிள்ளி கேட்குவன் கொல்லென
இன்னிசைப் பறையொடு வென்றி நுவலத்
தூக்கணங் குரீஇத் தூங்குகூடு ஏய்ப்பு
ஒருசிறைக் கொளீஇய திரிவாய் வலம்புரி
ஞாலங் காவலர் கடைத்தலைக்
காலைத் தோன்றினு நோகோ யானே.

(புறநானூறு பாடல் 225)

சங்கப் புலவன் காட்டிய அந்தத் துயர வாழ்வு அவனுக்கு மட்டுமா? இல்லை, எங்களுக்கும்தான் என்கிறது நமது தேசம். எமது படைகளால் பிடிக்கப்பட்ட ஊர்கள் எத்தனை? எங்கள் படைகள் கைப்பற்றிக் கொண்ட அரசன்கள் எத்தனை. சங்கப் புலவன் காட்டிய படையைப் போலத்தான் ஓயாத அலைகளாக எங்கள் சேனையும் நடந்தது.

ஆனால் நாம் தேடிக் கொண்ட வெற்றிகள் எதுவுமே எம்மிடம் நிலையாகத் தங்கவில்லை. தலைவர்கள் மடிந்து போனார்கள். மாவீரர் இல்லங்கள் மணல் மேடுகளாகப் போயின. எங்கள் வீரர்களின் உதிரம் கலந்த இடங்கள் சுற்றுலாத் தலங்கள் ஆக்கப்பட்டு விட்டன. சங்க காலம் போல எங்கள் தேசத்தின் வனப்புக்கள் தொலையத் தொடங்கிவிட்டன.

சோழர் படையால் கம்போடியாவைக் கைப்பற்றத்தான் முடிந்ததே ஓழிய அந்த நிலத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை. பெரும் படையோடு சென்று கலிங்கத்தை வென்ற தமிழன் கண்ணகிக்குக் கல் எடுக்க மட்டும் தான் ஆசைப்பட்டான். அந்த நிலமும் பறிபோயிற்று. இமய மலையிலே புலிக்கொடி நாட்டினோம். ஆனால் இமயத்தை வசப்படுத்த முடியவில்லை.

விவேகமற்ற வீரம் சொந்த நாட்டையே தக்கவைத்துக் கொள்ள விடவில்லை. கல்வித்துறையில் ஆகட்டும் அரசியலில் ஆகட்டும் போரியல் செயற்பாடுகளில் ஆகட்டும் கிடைக்கும் புகழினை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்ளும் பக்குவ மனப்பான்மையை நாம் வளர்த்துக் கொள்ளவில்லை. அதனால் வாழையடி வாழையாக எதையும் தொடரும் அருகதையை தமிழினம் சங்க காலத்திலேயே இழக்கத் தொடங்கிவிட்டது.

வீழ்ந்து போன பெல்ஜியம் நாட்டுக்கு அறத்தினால் வீழ்ந்து விட்டாய் அன்னியன் வலிய னாகி மறத்தினால் வந்து செய்த வன்மையைப் பொறுத்தல் செய்யாய் முறத்தினால் புலியைக் தாக்கும் மொய்வரைக் குறப்பென் போலத் திறத்தினால் எளியை யாகிச் செய்கையால் உயர்ந்து நின்றாய்

என்று பாரதியார் வாழ்த்துப் பாடினாரே அது போல நாமும் வீழ்ந்து விட்ட எங்கள் தேசத்தை எண்ணிப் புலம்பல் இலக்கியம் படைக்க முடியுமே ஓழிய அதன் உயர்வுக்கு எதுவும் செய்துவிட முடியாது என்பதே புறநானூறு கற்றுத்தரும் பாடமாகும்.●

மின்கட்டணம் 2 வீதம் உயர்ந்தது

ஒன்றாயியோ மாகாண மின்கட்டணம் இந்த மாதம் (நவம்பர்) முதலாம் திகதி முதல் 2 வீதத்தினால் உயர்த்தப்பட்டு - ள்ளது. 2018ல் ஃபோர்ட் அரசு பதவியேற்ற பின்னர் ஏற்கனவே இது 1.8 வீதத்தால் அதிகரிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

பண்பாடு -

நடத்தை முறைகளின் தொகுப்பு

பண்பாடு என்பது குறித்த வெளியான வெளியாகிக் கொண்டிருக்கும் பல ஆய்வு முடிவுகளும் பல கோணங்களில் புதிய விளக்கங்களையும் கோட்பாடுகளையும் முன்வைக்கின்றன. பூமியில் வாழ்கின்ற நூற்றுக்கணக்கான மனித இனங்கள் ஒவ்வொன்றும் தமக்கென தனித்துவமான பண்பாட்டுக் கூறுகளைக் கொண்டுள்ளன. அதேவேளை, எங்களின் பண்பாட்டுக் கூறுகளும் காலவோட்டத்துக்கேற்ப, மாற்றடைந்து செல்கின்றன. இதனாலேயே பண்பாட்டு மானுடவியலின் ஆய்வுப் பரப்புகளும் விரிந்து செல்கின்றன.

கடந்த பல கட்டுரைகளில் பண்பாடு பற்றிய சில அடிப்படைப் புரிதல்களுக்கும் உதவும் கருத்தாக்கங்களையும் கோட்பாடுகளையும் குறிப்பிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையில் மக்களின் நடத்தைமுறைகளின் தொகுப்பே பண்பாடு என்பது குறித்துப் பார்ப்போம்.

பண்பாடு என்பதை மக்கள் கற்றுணர்ந்த நடத்தைமுறைகளின் (learned behaviour) தொகுப்பு எனக் கூறலாம் என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இங்கு கற்றுணர்ந்த நடத்தைமுறை என்று கூறப்படுவது முற்றுமுழுதாக அறிதிறனோடு தொடர்புடையது என்பர். அறிதிறன் என்பதை இத்தருணத்தில் விளக்கிக் கொள்வது நன்று. உலகத்தில் உள்ள ஒவ்வொரு பொருளைப் பற்றியும் வாழ்க்கையைப் பற்றியும் மக்கள் என்னென்ன அறிந்து கொண்டுள்ளனர், அவற்றை எவ்வாறு அறிந்து கொள்கின்றனர் என்பதே அறிதல்சார் கூறுகளாகும்.

ஒவ்வொரு இனமும் தாம் வாழும் உலகத்தைப் பற்றி வேறுபட்ட கருதுகோள்களைக் கொண்டுள்ளது. உலக வாழ்க்கை பற்றிய கோட்பாடுகளும் அவ்வினத்தின் சிந்தனைக்கேற்ப அமைந்துவிடுகின்றது. காணும் பொருட்களைக் கூட ஒவ்வொரு இனமும் ஒவ்வொரு விதமாக வகைப்படுத்திக் காண்கின்றது. பயனுள்ளவை எவை பயனற்றவை எவை என்பதை தமது தெளிவுக்கும் தேவைகளுக்கும் ஏற்ப வகைப்படுத்திக் கொள்கின்றது. பருவகாலங்கள், வானவெளி, இயற்கைச் சூழல் என்பவற்றை மதிப்பிட்டு அதற்கேற்ப வாழ்வைத் திட்டமிடுகின்றது. இவையாவும் அறிதிறனோடு தொடர்புடைய சமூக நடத்தைகளே. இவை தவிர, மக்கள் கொண்டிருக்கும் நம்பிக்கைகள், கருத்துகள், வழக்காறுகள் போன்றவையும் அறிதல்சார் கூறுகளே.

ஒரு பண்பாட்டில் நிகழும் நிகழ்ச்சிகளுக்கும் நடத்தை முறைகளுக்கும் அம்மக்கள் கொண்டுள்ள அடிப்படை விதிமுறைகள் எண்ணங்கள், கருத்துகள் ஆகியவையே காரணமாகின்றன. இதற்கு குறித்த பண்பாட்டாட்டைச் சார்ந்த இனம் கொண்டிருக்கும் அறிதிறனே அடிப்படையாகும்.

உலகம் தோன்றியமை தொடர்பான கதை அனைத்துப் பண்பாட்டிலும் உண்டு. ஆனால் ஒவ்வொரு பண்பாட்டினரும் வெவ்வேறு வகையில் அதைக் கூறுகின்றனர். இதற்குக் காரணம் ஒவ்வொரு பண்பாட்டினரும் கொண்டிருக்கும் அறிதிறன் அடிப்படை வெவ்வேறாக இருப்பதே.

எந்தவொரு இனத்தவரும் உலகில் காணப்படும் அனைத்துப் பொருட்களையும் உலக



பொன்னையா விவேகானந்தன்

மரபும் மாண்பும்

09

நிகழ்வுகளையும் முழுமையாக அறிந்திருப்பதோ, உணர்ந்திருப்பதோ இல்லை. தமக்குக் கிட்டிய தகவலுக்கேற்ப உலக நடைமுறைகளைப் பற்றிய தனிப்பட்ட சிந்தனைகளையும் கோட்பாடுகளையும் கொண்டுள்ளனர். இதை உள்ளார்ந்த கருத்துருவாக்கம் என்பர்.

பண்பாட்டின் ஒவ்வொரு கூறும் மக்களின் அறிதிறனால் விளைந்தன என்பதே ஆய்வாளர் கருத்தாக அமைகிறது. இதனால்தான் மக்களின் பண்பாட்டு நடத்தைகளைக் கொண்டு மக்களின் அறிதிறனை அளவிட முடியும். எடுத்துக்காட்டாக, மொழியானது மக்களின் அறிதிறனை வெளிப்படுத்தும் ஒரு பண்பாட்டுக் கூறாகும். மக்கள் கையாளும் மொழி அப்பண்பாட்டின் எண்ணங்களையும் சிந்தனைகளையும் வடிவமைக்கின்றது.

ஒவ்வொரு பண்பாட்டினரது மொழியும் தாம் காணும் காட்சிகளை, தமக்கு முன்னுள்ள இயற்கை நிகழ்வுகளை வெளிப்படுத்துவதில் வேறுபடுகின்றன. இந்த வேறுபாட்டுக்கு அந்தந்த மொழியின் இலக்கணமும் சொல்வளமும் காரணமாகின்றன. இதனடிப்படையிலேயே மக்களின் அறிதிறனும் அமைகின்றன. இதற்கான நல்லதொரு எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

பொதுவாக உலகெங்கும் நாயின் குரைப்பொலி ஒரே மாதிரியானதாகத்தான் இருக்கும். எனினும் மொழிக்குமொழி அவ்வோசை மாறுபடுகின்றது. ஆங்கிலத்தில் bow bow என்றும், பிரெஞ்சில் oua oua என்றும் சீனமொழியில் wang wang என்றும் தமிழில் வவ்வவ் அல்லது லொள் லொள் என்றும் அழைக்கப்படுகின்றது. அழைப்பு மணி பற்றிய மொழியும் இவ்வாறே மாறுபட்டிருக்கின்றது. இவையிரண்டும் அனைத்துப் பண்பாட்டினருக்கும் பொதுவானதே என்ற போதும் அவரவருடைய அறிதிறன் கோலத்துக்கு ஏற்ப, அவை மாறுபடுகின்றன. இவ்வாறே நிறச் சொற்கள், உறவுமுறைச் சொற்கள், தாவரங்கள், விலங்குகள் என்பவற்றை வகைப்படுத்துதல் போன்ற ஒவ்வொன்றும் அவரவருடைய அறிவுத் திறனுக்கேற்ப மாறுபடுகின்றன.

ஒவ்வொரு பண்பாட்டின் அறிதிறனும் சுற்றுச் சூழல், தொழில்நுட்பம் போன்ற பல கூறுகளுடன் தொடர்புடையது. வடதுருவத்து மக்கள் பனி, பனிக்கட்டிகள் போன்றவற்றைக் குறிப்பிட நூற்றுக்கும் மேற்பட்ட சொற்களைக் கொண்டிருக்கின்றனர். தமிழர், விவசாயம், கடற்றொழில் சார்ந்து நூற்றுக்கு மேற்பட்ட சொற்களைக் கொண்டுள்ளனர்.

அறிதிறன் தொடர்பில் ஆராய்வாளர் அன்ரனி வாலெஸ் என்பவர் தனிமனிதப் பாணி என்றவொரு முறையைக் குறிப்பிடுகின்றார்.

தனிமனிதப்பாணி என்பது பண்பாட்டு நடத்தை முறையைப் பற்றியும் சமுதாயத்தில் ஒவ்வொருவரின் பாங்கு என்ன என்பதைப் பற்றியும் ஒவ்வொரு தனிமனிதனும் கொண்டுள்ள அறிதிறன் பாங்காகும். சமுதாயத்தில் ஒரு தனிமனிதனின் அறிவுத்திறன் பாங்கு மற்றும் ஒரு தனிமனிதனின் அறிதிறனுடன் ஒத்திருக்கத்தான் வேண்டும் என்பதில்லை. இரு தனி மனிதர் ஒரே பண்பாட்டை சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்குள் தனிமனித வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. எனினும் பொதுவான சில பரப்புகளில் ஒத்த மனநிலையைக் கொண்டிருப்பார்களேயானால் அப்பரப்பில் மட்டும் அவ்விருவரின் கருத்துகள் ஒன்றையொன்று சார்ந்திருக்கும். ஆய்வாளர் கூற்றுப்படி, எந்த ஒரு மனிதனும் அவருடைய சமுதாயத்தை பற்றி முழுமையாகக் கற்றுத் தேர்ச்சி பெற்றிருக்க முடியாது. அதனால் ஒருவரிடம் உள்ள குறையை நிரப்ப மற்றவரின் அறிவு தேவைப்படுகிறது. இத்தன்மையின் அடிப்படையில் நோக்கும்போது ஒரு சமுதாயம் ஒற்றுமை தன்மை உடைய அறிதிறன் பாங்கைக் காட்டிலும் வேறுபட்ட தன்மையுடைய அறிதிறன் பாங்குகளையே மிகுதியாகக் கொண்டுள்ளது என்ற கருத்தை அன்ரனி வாலெஜ் முன்வைத்தார்.

சமுதாயம் மிக வேகமாக மாற்றமடையும் சூழலில் சிலரின் தனி மனிதப்பாணி சீர்குலையும் தன்மையைப் பெறலாம். இவ்வாறான காலங்களில் அவர்களின் தனிமனித பாணி அதன் அமைப்பில் மாற்றத்தை ஏற்படுத்திக் கொண்டு புதிய நிலையை அடைய வேண்டும். அவ்வாறு தனிமனித பாணியை மாற்றிக் கொள்ளாமல் போனாலோ அல்லது மாற்ற இயலாத நிலை ஏற்பட்டாலோ அச்சமயத்தில் அவர்களால் விரைவாகச் செயல்பட முடியாது பழைய கூறுகளையும் புதிய மாற்றங்களையும் ஒருங்கிணைத்துக் கொண்டு மாறிய புதிய சூழலுக்கேற்ப வாழ்வதற்கு அவர்கள் தம்மைத் தகவமைத்துக் கொள்ள வேண்டியவர்களாக இருக்கிறோம்.●



கனடா மூர்த்தி

தாய் மண்ணை வணக்கம்! - 8



தென்கிழக்காசியாவுடனும் சீனாவுடனுமான தமது வர்த்தகத்திற்கு ஸ்ரீவிஜய அரசினால் தொடர்ச் - சியாகப் பாதிப்புகள் ஏற்பட்டு வருவதை தஞ்சாவூர் கவனிக்க ஆரம்பித்தது. மன்னன் ராஜராஜ சோழனும், அவரது மகன் ராஜேந்திரச் சோழனும் இதை சாதாரண விடயமாகக் கருதவில்லை. ஆயுதப் படையுடன் கடல் கடந்து சென்று ஸ்ரீவிஜய மன்னனுக்கு ஒரு பாடம் படிப்பித்து, தமக்குச் சார்பாக தென்கிழக்காசிய வர்த்தகத்தை அங்கு மீளுறுதிப்படுத்திவிட்டுத் திரும்பவேண்டும் என அவர்கள் தீர்மானிக்கிறார்கள்.

தஞ்சாவூர் போருக்குத் தயாரானது. ராஜேந்திர சோழன் தந்தை ராஜராஜசோழன் காலத்திலிருந்தே சோழர்களிடம் பெருமளவு எண்ணிக்கையில் யானைப்படை, குதிரைப்படை, காலாட்படைகள் இருந்தன. சோழரின் கடல்படையும் வலிமை மிக்கதானதாகவும் உறுதியானதாகவும் இருந்தது. (ஆனால் சோழரிடம் தேர்ப்படை என்ற தனிப்படை இருந்ததாக எந்த ஒரு கல்வெட்டிலும் குறிப்பு இல்லை. சோழப்படை வீரன் 'தேரைச் செலுத்தியவாறு போர்க்களத்திற்கு வந்தான் எனச் சொல்லும் எதுவிதக் குறிப்புகளும் இல்லை' என்பதை ஆய்வாளர்கள் உறுதிப்படுத்திச் சொல்லியிருக்க - கின்றனர். தேர், அதற்கான உறுதியான சக்கரம் போன்றவை உருவாக்குவதில் தமக்கிருந்த தொழில்நுட்பக் குறைகளை உணர்ந்தவராக சோழர்கள் இருந்தார்களா? அல்லது தேரை ஒரு வாகனமாகச் செலுத்தி போர்க்களம் செல்வதிலுள்ள சிரமங்களால் தேர்ப்படையைத் தவிர்த்தார்களா? அல்லது தேரை இழுப்பதற்குப் பதிலாக குதிரைகளில் வீரர்களை ஏற்றி அனுப்பினால் தாக்குதல்களை வேகமாகச் செய்ய முடியும் என்று சோழர்கள் கருதினார்களா தெரியவில்லை.)

சோழர்களின் காலாட்படை 'கைக்கோளப் பெரும்படை' என்று வழங்கப்பட்டது. கைக்கோளப் பெரும்படை பல்வேறு பிரிவுகளாக இயங்கியது. வில், அம்பு, வேல், வாள் முதலிய ஆயுதங்களை கையாளுவதில் சோழர் படை வீரர்கள் வல்லவராயிருந்தனர். சோழர் கல்வெட்டுக்களில் 'வில்லிகள், வாள் பெற்ற கைக்கோளர்' என குறிப்பிடப்பட்டிருப்பதும் இவ்விரண்டையும் உறுதி செய்கிறது.

ஈழத்திற்குப் படையெடுத்து போர் செய்துவந்த காரணத்தினால் கடல்படையின் கடலோடும் திறன்களை வலுப்படுத்துவதில் சோழர்கள் கவனம் செலுத்தியவராயிருந்தனர். அத்துடன் பெருங்கட - லோடும் திறனில் கைதேர்ந்த மாலுமிகள் சோழப் பேரரசில் இருந்தார்கள். அம் மாலுமிகளே சோழ வாணிபம் தென்கிழக்காசியாவில் வலுப்பெற காரணமானவர்களாக இருந்தவர்கள். தமிழ்நாட்டுக் கப்பல்களில் பண்டங்களை ஏற்றி தென்கிழக்காசி - யாவில் காத்துநிற்கும் சீன கப்பல்களுக்கு கொண்டு சென்று சேர்ப்பதிலும், தென்கிழக்காசியாவிலுள்ள துறைமுகங்கள் குறித்த அறிவிலும் அந்த மாலுமிகள் வல்லுனர்களாக இருந்தார்கள். இவற்றின் காரணமாகத்தான் பெருங்கடல் கடந்து படையெடுத்து தென்கிழக்காசியா சென்று தாக்குதல்களை நடத்தி முடித்துவிட்டுத் திரும்பி வருவதில் பூரண தன்னம்பிக்கை கொண்டவர்களாக சோழ போர்த்தளபதிகள் இருந்திருக்க வேண்டும். அதில் அவர்கள் வெற்றியும் பெற்றார்கள்.

இராஜேந்திர சோழனின் படையெடுப்பு கி.பி. 1024-2025 காலப்பகுதியில் நடைபெற்றிருக்க வேண்டும் என்பதை இவனது 13ம் ஆட்சி ஆண்டுக் கல்வெட்டினை ஆதாரமாக வைத்து நாம் அறிகிறோம். அதாவது இற்றைக்குச் சரியாக ஆயிரம் வருடங்களுக்கு முன்பு இந்தப் படையெடுப்புக்கான தயாரிப்புகளும், நடவடிக்கைகளும் ஆரம்பமாகியிருக்கின்றன. இவ்விடத்தில் குறிப்பிடப்படவேண்டிய இன்னொரு அம்சம் என்னவென்றால் தென்கிழக்காசியப் படையெடுப் - பிற்கு ஏழு ஆண்டுகளுக்கு முன்புதான் - அதாவது கி.பி.1017-1018 காலப்பகுதியில் - இலங்கைத் தீவின் மீதான மற்றுமொரு ஈழப்போரை ராஜேந்திர சோழன் நடத்தியிருந்தான்.

தனது தந்தையின் காலப்பகுதியில் வெற்றி கொள்ளப்பட்ட சிங்கள மன்னன் மகிந்த மீள்எழுச்சி பெறுவதை கண்டு அதைத் தடுக்கவே அந்த ஈழப்போர் நிகழ்த்தப்பட்டது. அப்படையெடுப்புக் குறித்து 'சோழர் படைகள் இலங்கையை சூறையாடின்' என மகாவம்சம் தெரிவிக்கிறது. அந்த ஈழப்போரின் வெற்றியின் பின் மகிந்தவிற்கும் அவரது பரிவாரங்களுக்கும் சொந்தமாயிருந்த விலையுயர்ந்த முடிகள், அணிகலன்கள், பிற சின்னங்கள் என்பவற்றை மட்டும் ராஜேந்திர சோழன் சூறையாடி வரவில்லை. அவற்றோடு சேர்த்து, அதற்கும் ஒரு நூற்றாண்டிற்கு முன்னர் தமிழகத்தின் இராசசிம்ம பாண்டியன் சோழர்களுக்கு பயந்து சிங்களவரிடம் ஒப்படைத்திருந்த மணிமுடியையும் கைப்பற்றி சோழநாட்டிற்கு திரும்பவும் கொண்டு வந்திருந்தான் இராஜேந்திரசோழன். மேலும், தோல்வியுற்ற மன்னன் மகிந்தவையும் கைது செய்து சோழநாட்டிற்கு இழுத்து வந்தான். அந்த சிங்கள மன்னன் மகிந்த 1029இல் தமிழகத்தில்தான் காலமானான்.

இந்த ஈழப்போருக்கு ஒத்த விதத்திலேயே ராஜேந்திர சோழனின் ஸ்ரீவிஜயவுக்கு எதிரான தாக்குதல் படையெடுப்பும் நடந்திருக்கிறது என்பது தென்கிழக்காசிய நாட்டார் பாடல்கள் மூலம் அறியக் கிடக்கிறது என்பார்கள். சோழர் படைகள் முதலில் துறைமுகங்களைத் தாக்கும். அதன்பின் கைக்கோளப் பெரும்படையில் ஒரு பகுதி துறைமுக நகருக்குள் நுழையும். நகருள் நுழைந்த படையினர் ஈவு இரக்கமின்றி கொடூரமான தாக்குதல்களை நடத்துவர். தம்மால் முடிந்த வரைக்கும் பலத்த சேதத்தையும், உயிரிழப்புக்களையும் நகரில் ஏற்படுத்திவிட்டு அந்த படை தாய் வந்த கப்பல்களுக்கு திரும்பிவிடும். ஓரிரு நாட்கள் அமைதி நிலவும். அந்தத் தாக்குதலால் விக்சித்துப் போயிருக்கும் துறைமுக நகர்ப் பகுதி பீதியில் அடங்கியிருக்க, மீண்டும் சோழரின் கைக்கோளப் படை தரையிறங்கும்.

பீதியடைந்து முற்றிலும் பணிந்துபோன நிலையிலிருக்கும் நகரை சோழப்படை இப்போது சுலபமாக தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடும். அந்த நகரை மையமாக கொண்டு ஏற்கனவே இயங்கிவந்திருக்கும் தமிழ் வணிகக் குழுக்களுடன் படையினரின் நல்லுறவு பகிரங்கப்படுத்தப்படும். தமிழ் வணிகக் குழுக்களின் பக்கத்துணையுடன் அந்த நகர்ப் பகுதியை ஆதிக்கத்தில் வைத்திருந்த சிற்றரசர் அல்லது கிராமத் தலைவர்களைச் சரணடையுமாறு வலியுறுத்தும் செய்தியும் கொடுக்கப்படும். முடிந்தவரை அந்நகரிலிருக்கும் விலையுயர்ந்த பொருட்களெல்லாம் சோழரின் கைவசமாகும். இவைமெல்லாம் முடிந்தபின், ராஜேந்திர சோழனின் படைகள் அடுத்து தாக்குதல் நடத்தவேண்டிய துறைமுகங்கள் பற்றிய விபரங்களும், அதையொட்டிய பிற விபரங்களும் தமிழ் வணிகக் குழுக்களால் ராஜேந்திர சோழனுக்கு கையளிக்கப்பட்டு அடுத்த தாக்குதல் திட்டமிடப்படும்.

இதுபோன்றதொரு போர்வியூகமே தாக்குதல் நடந்த அத்தனை துறைமுகங்களிலும் செய்யப்பட்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. சுருங்கச் சொன்னால் தமிழ் வணிகக் குழுக்களின் வணிக நடவடிக்கைகளை மீளுறுதிப்படுத்துவதற்காகவே சோழரின் படையெடுப்பும், தாக்குதல்களும் நடத்தப்பட்டிருக்கின்றன. அதுமட்டுமல்லாமல், சிங்களத்து மன்னன் மகிந்தபோல ஸ்ரீவிஜயவின் மன்னனான சங்கிராம விசையோத்துங்க வர்மனும் கடைசியில் சோழர்களால் சிறைப்பிடிக்கப்பட்டு தமிழகத்திற்கு கொண்டுவரப்பட்டான்.

இவற்றோடு இணைந்த நிலையில், ஸ்ரீவிஜயவின் அரசிலும், சிற்றரசுகளிலும் ராஜகுருக்களாகவும், சோதிடர்களாகவும், சைவ மதகுருக்களாகவும் வீற்றிருந்த பிராமணர்களுக்கு ராஜேந்திர சோழனின் ஆசியும், ஆதரவும் கிட்டியது. சைவ சமயம் தென்கிழக்காசியாவில் செழிப்புடையிருந்ததற்கு சோழர்களின் இந்த ஆதிக்கப்போக்கு பெரும் காரணமாகும். பிராமணர்கள் மற்றும் வணிகக் குழுக்களின் நன்மை கருதி கோயில்கள் பல அங்கு கட்டப்பட்டன. சோழர்களின் சிற்பக்கலையின் தாக்கமும் தென்கிழக்காசிய மண்ணில் நன்கு பரவியது. இவற்றையெல்லாம் காட்டி நிற்கும் பல்வேறு தொல்லியல் ஆதாரங்கள் இன்றுவரை கிடைத்தவாறு இருக்கின்றன.●

மனிதரோடு பல நூறாண்டு காலமாகச் சேர்ந்துவாழும் பழக்கிக்கொண்ட ஒரு பறவை காகம். மனித முகங்களைக் காண்களால் அடையாளம் கண்டுகொள்ளமுடியும் என்கிறார்கள் விஞ்ஞானிகள்.

எனது உறவினர் ஒருவர் ஒவ்வொரு நாளும் நண்பகல் சாப்பிடுவதற்கு முன்னர் முற்றத்தில் காகங்களுக்கு இலையில் சோறு வைத்துவிட்டே தாம் உண்ணுவார். அவர் மரணம் அடைவதற்குச் சில மணித் துளிகளுக்கு முன்னர் அந்த அதிகாலை நேரத்தில் அவரது வீட்டு வளவில் நின்ற மரங்கள் அனைத்திலும் ஏராளமான காகங்கள் அமர்ந்திருப்பதைக் கண்டு ஆச்சரியப்பட்டேன். தமக்கு ஒவ்வொரு நாளும் உணவளித்தவர் அன்று காலை இறக்கப்போகி - ன்றார் என்பது அங்கு கூடியிருந்த காகங்களுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்கும் என்பதை ஏற்றுக் கொள்வது எனக்குக் கடினமாக இருந்தது.

வீட்டு முற்றத்தில் காகம் கரைந்தால் “இன்றைக்கு விருந்தாளி யாரோ வரப்போகின்றார்” என்று நம்மவர்கள் கூறிக்கொள்வதைக் கேட்டிருக்கின்றோம். வீட்டில் காகம் கரைவது ஒரு மரணத்தை முன்கூட்டியே அறிவிப்பதற்காகும் என்றும் சிலர் சொல்வதை - யும் கேட்டிருக்கின்றோம். வீட்டுத் திண்ணையில் காகம் கரைவது விருந்தாளியின் வரவை அறிவிப்பதற்கே என்னும் ஒரு நம்பிக்கை இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னரே தமிழ் மக்கள் மத்தியில் நிலைத்துவிட்டது.

இதனை உணர்த்தும் பழந்தமிழ்ப் பாடல்கள் பல உள்ளன. இவற்றுள் ஒன்றுதான் சங்க இலக்கியமான குறுந்தொகையில் உள்ள பாடல். இதனைப் பாடியவரின் பெயரும் கூட காக்கைபாடியார் தான். இப்பெண்புலவருக்கு நச்சென்ளையார் என்னும் இயற்பெயர் உண்டு. எனினும் காக்கையைப் பாடியதால் காக்கைபாடியார் என்றும் அறியப்பட்டார்.

பண்டைத் தமிழர் பெரிதும் விரும்பிச் சாப்பிடும் உணவு நெல்லரிசிச் சோறும் பசுநெய்யும் என்று அறியமுடிகின்றது. விளையும் நிலத்தைப் பொறுத்து நெல்லும், பசுவின் மேய்ச்சல் நிலத்தைப் பொறுத்து நெய்யும் சுவையில் மாறுபடும். இன்றும் கூட பூநகரி அரிசி என்றும் ஆனைக்கோட்டை நல்லெண்ணெய் என்றும் தேடி வாங்குபவர்கள் இருக்கிறார்கள் அல்லவா? அது போலவே சங்ககாலத் தமிழகத்திலும் நெல்லுக்குப் பெயர் பெற்ற ஊர்களும் பசு நெய்க்குப் பெயர்பெற்ற மேய்ச்சல் நிலங்களும் இருந்தன.

வேலை நிமித்தம் வெளியூர் சென்றிருந்த அந்த இளம் பெண்ணின் கணவன் பலநாட்களின்பின் அன்றுதான் வீடு திரும்பியிருந்தான். அவனைக் காணாது மனச்சோர்வடைந்திருந்த அந்தப் பெண்ணை அதுவரை கவனித்துக் கொண்டிருந்த அவளது தோழி வீடு திரும்பிய தோழியின்



கலாநிதி பால. சிவகடாட்சம்

படித்ததும் கேட்டதும்

33

கணவனிடம் “இன்று எனது தோழியின் துன்பம் தீர்த்த உமது வருகையைக் கத்திக்கத்தி முன்கூட்டியே தெரியவைத்த காகத்துக்கு நள்ளியின் காட்டு இடையர் கொண்டு வந்த பசுநெய்யும் தொண்டியில் விளைந்த நெல்லரிசிச் சோறும் கலந்த படையல் ஏழு பாணைகளில் வைத்தாலும் போதாதே” என்கிறான்.

திண் தேர் நள்ளி கானத்து அண்டர்
பல் ஆ பயந்த பசு நெய்யின் தொண்டி
முழுதுடன் விளைந்த வெண்ணெல் வெஞ்சோறு
ஏழு கலத்து ஏந்தினும் சிறிது என் தோழி
பெருந்தோள் நெகிழ்த்த செல்லற்கு
விருந்து வரக் கரைந்த காக்கையது பலியே.

(குறுந்தொகை 210)

Crow that foretells the arrival of guests

Crows have been associated with mankind for many centuries it is believed that that they can recognize familiar faces



A relative of mine had the habit of serving some cooked food to the crows before taking his lunch. On the day he passed away I noticed a number of crows gathering in the trees near his residence, as though they knew in advance what was about to happen. It was so difficult for me to comprehend how those birds had prior knowledge of his impending.

I have often heard people saying that incessant calls of crows announce an impending visit of a guest to the house. According to some such calls foretell a death. The belief that the crow's cawing in the house announces the arrival of a guest has been rooted in the minds of Tamil people for thousands of years. There are a few poems, from ancient Tamil literature, that convey this belief. Kakkai Padiniyar is the name of a Sangam poet who composed one of such songs (Kakkai Padiniyar means the one who sang about crow)

Ancient Tamils considered rice and ghee as essential components of a rich feast. The taste of both will vary depending on the area where the paddy is grown or where the cows graze. In ancient Tamil Nadu, there were towns famous for paddy as well as special grazing grounds for cows that provide excellent ghee.

The young girl's husband who had gone away for days on a job has returned that day. The woman who had been looking after the depressed girl until then, tells the man who just returned, “Even if you serve Thondi rice mixed with ghee from cattle herders in Nalli's forest in seven pots won't it be enough to thank the crows that announced in advance your arrival that relieved my friend's distress.” (Kurunthokai 210)●



மனித மூளைக்குள் 'சிப்' CHIP in the Human Brain

மனித மூளையில் சிப் (chip) பொருத்தி கணினிகள் மூலம் அதனைக் கட்டுப்படுத்தும் செயல்முறையொன்று விரைவில் அறிமுகமாகவுள்ளது. மனிதர்களின் நோய்களைக் குணப்படுத்த இந்த சிப் பொருத்தும் முறை உதவுமென்று அறிவிக்கப்பட்டுள்ளது.

மனிதத் தலையில் சிறிய துளையிட்டு, உள்ளே மூளைக்குள் சிப் ஒன்றை வைத்து மனிதர்களை கணினிகள் மூலம் கட்டுப்படுத்துவது பற்றி ஹொலிவுட் படங்களில் காட்டப்பட்டுள்ளது. சிறிய கட்டளை கொடுத்தவுடன் கணினியின் கட்டமைப்பையேற்று மனிதர்கள் செயற்படுவதுபோல இது இயங்கும்.

உலகின் அதிகூடிய முதல் பத்துப் பணக்காரர்களில் ஒருவரும் டெஸ்லா கார் நிறுவனத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க் என்பவரே இதனை அறிவித்துள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளரும் இவர். இந்த நிறுவனத்தின் மூலம் தயாரிக்கப்பட்ட டெஸ்லா காரே செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இவரால் என்பது வீத முதலீடு செய்து உருவாக்கப்பட்ட நியூரோலிங்க் நிறுவனத்தான் மனித மூளைக்குள் சிப் வைக்கும் திட்டத்தை வெளியிட்டுள்ளது.

மிகச்சிறிய சிப்களை மனித மூளைக்குள் வைத்து பல்வேறு விசயங்களை சாதிப்பதே இத்திட்டத்தின் நோக்கம். இது தற்போது பன்றிகளிடம் பொருத்தி ஆரம்ப வெற்றியைப் பெற்றுள்ளது.

மொத்தம் மூன்று பன்றிகளை வைத்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. முதலாவது பன்றிக்கு சிப் எதுவும் வைக்கப்படவில்லை. இது இயல்பாக இருந்தது. இரண்டாவது பன்றிக்கு அதன் மூளையில் சிப் வைக்கப்பட்டது. மூன்றாவது பன்றியின் மூளையில் சிப் வைக்கப்பட்டு பின் நீக்கப்பட்டது.

இதில் இரண்டாவது பன்றியின் செயல்பாடுகள் அனைத்தும் அதன் மூளையிலிருந்து சிப் மூலம் கணினிக்கு மாற்றம் செய்யப்பட்டது. அதாவது, மூளையில் ஏற்படும் மாற்றங்களை கணினிக்கு அந்த சிப் கடத்தியது. இதன்மூலம் அந்தப் பன்றி என்ன நினைக்கிறது, என்ன செய்கிறது, என்ன சொல்ல வருகிறது என்பது கணினியில் பதிவானது. அதனை அப்படியே நேரடி நிகழ்ச்சியில் எலான் மஸ்க் போட்டுக் காட்டினார்.

இந்த சிப்பை பன்றியின் மூளையில் வைத்ததுபோல மனித மூளைக்குள்ளும் வைப்பதே திட்டம். மனித மூளைக்கு உள்ளே ரோபோ கருவிகள் மூலம் சிறிய துளையிட்டு இதை வைக்க முடியும். இரத்தம் வராமல் மயக்க மருந்து கொடுக்காமல் இந்த அறுவைச் சிகிச்சையை செய்ய முடியும். முப்பது நிமிடங்களில்

மனித மூளையில் இதனைப் பொருத்த முடியும். தலைக்குள் சிப் வைத்த பின்னர் அவ்வாறு ஒன்று உள்ளே இருப்பதை ஒருபோதும் உணர முடியாது. இந்த சிப்பில் மொத்தம் மூவாயிரம் எலக்ட்ரோட் கருவிகள் இருக்கும். மனித முடியைவிட மெல்லியதான எலக்ட்ரோட் மூளையிலிருக்கும் நியூரோன்கள் - ஞடன் இணைந்து மூளையிலிருந்து சிக்னல்களை அனுப்பும். இதை வெளியே இருக்கும் கணினி மூலம் கண்காணிக்க முடியும்.

இது எவ்வாறு செயற்படுகிறது என்பதை பின்வரும் வகையில் எளிமையாக விளக்கப்பட்டுள்ளது. தலையில் சின்னத் துளையிட்டு சிப்பை மூளைக்குள் செலுத்துவார்கள். ரோபோ மூலம் மட்டுமே இந்த அறுவைச் சிகிச்சை நடைபெறும். இந்த சிப் மூளையிலிருந்து கணினிக்கு சிக்னல்களை வழங்கும். ஒரே நேரத்தில் 1,024 கணினிகளுடன் இணைக்க முடியும். ஒரு நாள் முழுவதும் இந்த சிப் சார்ஜில் இருக்கும். வயர்லெஸ் முறையில் இதனை சார்ஜ் செய்யலாம். சொந்தப் பாவனை - யிலுள்ள தொலைபேசியுடன் இதை இணைக்க முடியும். எல்லோரும் இதை எளிதாகப் பொருத்திக் கொள்ளலாம். அதேபோல் சிறிய அறுவைச் சிகிச்சை மூலம் முப்பது நிமிடத்தில் நீக்கவும் முடியும்.



சிப் மூலம் மனிதர்களை கணினி கட்டுப்படுத்தும் என்று நினைத்தால் அது

தவறு என்று எலான் மஸ்க் கூறுகிறார். இந்த சிப் வழியாக மனிதர்கள் தங்கள் மூளை மூலம் கணினிகளையும் தொலைபேசிகளையும் கட்டுப்படுத்த முடியும். கணினியிலிருந்து சில சிக்னல்களை அனுப்பி பார்க்கின்சன், அல்சைமர், கண் பார்வையின்மை, காது கேளாமை போன்ற குறைபாடுகளை ஒரே நாளில் குணப்படுத்தலாம். மூளையில் இருக்கும் செல்களைத் தூண்டிவிட்டு உடல் குறைபாடுகளை சரி செய்வதோடு மனஅழுத்தம் மற்றும் மறதி என்பவற்றைக்கூட சரி செய்யலாமென கூறப்படுகிறது.

மூளையின் நினைவுகளை இதில் பதிவிறக்கம் செய்து தேவைப்படும் நேரங்களில் இதை சினிமாபோல மீண்டும் பார்க்க முடியுமாம். உதாரணமாக ஒருவர் தனது குழந்தைப் பருவத்து நினைவுகளை இதன் மூலம் மீட்டுவதும் பார்க்க முடியும்.

தலைமுடியைவிட எட்டு மடங்கு சிறிய அளவில் இந்த சிப்களில் உள்ள சென்சர்கள் இருப்பதால் இதனால் மூளைக்குப் பாதிப்பு ஏற்படாது. இந்த வருட இறுதிக்குள் இதனை மனிதர்களிடம் பரிசோதனை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதன் பின்னர் மிகக்குறைந்த விலையில் அனைவருக்கும் கிடைக்கும்படியாக சந்தைப்படுத்த முடியுமென எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.●

சமீபத்தில் கல்லியோ பற்றிய பேச்சு எழுந்தது. உடனேயே எனக்கு மறதி வியாதி நினைவுக்கு வந்தது. இவர் 17ம் நூற்றாண்டில் வாழ்ந்த சிறந்த விஞ்ஞானி. இவர்தான் பூமி சூரியனைச் சுற்றுகிறது என்பதை விஞ்ஞானபூர்வமாக முதன்முதலில் நிறுவியவர். இந்தக்கூற்றுக்காக அவருடைய முதுமையான காலத்தில் அவர்மேல் கடவுள் நிந்தனைக் குற்றம் சுமத்தி அவரை வீட்டுக் காவலில் வைத்தார்கள். அப்போது கல்லியோ தான் இளவயதில் எழுதிய கணித சித்தாந்தங்களை எல்லாம் பரப்பிவைத்து கூர்ந்து பார்த்துக்கொண்டே இருப்பார். 'நான் கண்டு - பிடித்து எழுதிவைத்த சித்தாந்தங்கள்கூட எனக்கு ஒன்றும் புரியவில்லையே' என்று அவர் கூறி கண் கலங்குவாராம்.

சின்ன வயதில் பள்ளிக்கூடத்தில் மனனம் செய்வதில் எவ்வளவுதான் பயிற்சி பெற்றிருந்தாலும் முதுமையில் மறதி மெல்ல மெல்ல அணுகுவதை தடுக்க முடியாது. சமீபத்தில் கனடா செய்தித்தாள் ஒன்றில் வந்த தகவலை படித்தபோது நான் முன்செய்தபொழுதும் அடையாதவிதமாக அதிர்ச்சியடைந்தேன். தன்னுடைய செயற்கைக் காலை ஒருவர் பொது இடத்தில் மறந்து வைத்துவிட்டு போய்விட்டார். அவரைத் தேடுகிறது கனடா பொலிஸ். இந்தக் கால் பிளாஸ்டிக்கில் செய்யப்பட்ட இடது கால். அடிடால் ஆண் சப்பாத்து சைஸ் எட்டு. காலின் தேய்வை வைத்து சோதித்துப் பார்த்தபோது குறைந்தது இரண்டு வருடங்களாவது இந்தக் கால் நடந்து உதவி செய்தது தெரியவந்திருக்கிறது. ஆனால் காலின் சொந்தக்காரரைக் காணவில்லை.

மறதிக்கு பரிசு கொடுப்பதென்றால் இந்த ஒற்றைக்கால்காரரை மறக்கமுடியுமா?

எனக்கு வாய்த்த ஆசிரியர்களில் ஒருவர் கேட்கும் கேள்விகளுக்கு புத்தகத்தில் இருப்பதை மனனம் செய்து அப்படியே வரிக்கு வரி சொல்லவேண்டும். பாடம் நடத்தும்போது வாத்தியார் நிற்காமல் கடகடவென்று சொல்லிக்கொண்டு வருவார். மணி அடித்ததும் தண்ணீர் கொதித்ததும் நிற்கும் கேத்தல்போல பாடத்தை பட்டென்று நிறுத்திவிட்டு புறப்படுவார். இவருடைய பரீட்சைக்கு கண்விழித்து மனப்பாடம் செய்துவிட்டு காலையில் பரீட்சை மண்டபத்துக்கு செல்லும்போது எங்களில் சிலர் வாயையே திறக்கமாட்டோம். படித்து சேகரித்தவை வெளியே விழுந்துவிடுமோ என்ற பயம். பரீட்சையில் பாடல் வரிகள் மறந்துபோய்விடும் கணித சூத்திரங்கள் நாக்கு நுனியில் நிற்கும் வெளியே வராது. தேதிகள் எல்லாம் முன்னுக்கு பின்னாக மாறிவிடும். அந்தக் காலங்களில் ஞாபகசக்தி சூரர்களைப் பார்த்து நான் பொறாமைப்படுவதுண்டு. அதிலே ஒருத்தன் சந்திரலோகா படத்தின் வசனங்களை சீன் சீனாக ஒப்பிக்கும் திறமை படைத்தவன்.

எங்களுடன் அன்னலட்சுமி என்ற பெண்ணும் படித்தாள். கர்வமானவள். மெல்லிய மீசையுண்டு. முழங்கை வரைக்கும் தங்க காப்புகள் குலுங்கும். அரைத்தாவணி உடுத்தி நீண்ட பின்னல் செய்து



அ. முத்துலிங்கம்

அருமையான பாதாளம்

தவறாமல் ஒரேயொரு மல்லிகைப்பூவை அதில் செருகிவைத்திருப்பாள். வீட்டிலே சங்கீதம் கற்றதால் பள்ளிக்கூடத்தில் அவளுக்கு நல்ல மதிப்பு. நடு மேடையில் உட்கார்ந்து காப்புகளால் பாரம்கூடிய கையால் வலது துடையை பெரிதாக சத்தம்வரத் தட்டி பாடுவதை நான் பார்த்திருக்கிறேன். பள்ளிக்கூடத்தில் நடக்கும் விழாக்களில் எந்த நாள் எந்த நேரம் எந்த காற்று வேகம் எந்த வெப்பம் எந்த ஈரப்பதன் என்றாலும் கடவுள் வாழ்த்து பாடுவது அவள்தான். அவள் வாயினால் பாடுவதுபோல இருக்காது. முழுமுகமும் அசைந்து தசைகள் சுருங்கி அவள் வாயில் முடிந்து அதற்குள்ளிருந்து சொற்கள் வெளிவரும். ஒருமுறை 'வாக்குண்டாம் நல்ல மனமுண்டாம்' என்று தொடங்கியவள் 'பூக்கொண்டு பூக்கொண்டு' என்று அதே இடத்தில் நின்றாள். தலைமையாசிரியர் ஒவ்வொரு சொல்லாகச் சொல்லிக்கொடுத்து ஒருவாறு அன்று பாடலை முடித்தாள்.

சில வருடங்களுக்கு முன்னர் அப்படியான ஓர் ஆபத்து என்னையும் நோக்கி வந்தது.

நான் படித்த பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு நாளும் காலையில் தேகப்பியாச வகுப்பு நடக்கும். முதல் வேலையாக நேர்க்கோட்டில் நின்று நாங்கள் எண்ணிக்கொண்டே வருவோம். அதாவது one, two, three என்ற ஒழுங்கில். இந்த நம்பர்கள் சொல்வதற்கும் தேகப்பியாசத்திற்கும் என்ன தொடர்பு என்று நாங்கள் ஒருவரும் கேட்கத் துணியவில்லை. அந்த மர்மம் அன்றைக்கும் துலங்கவில்லை இன்றைக்கும் விடுபடவில்லை. அருமைநாயகம் என்ற மாணவனுக்கு 'sixteen' சொல்லவராது 'சிக்கிடென்' என்றே சொல்வான். அந்த வகுப்பு முடியும்வரை எங்களையெல்லாம் சிரிப்புமுட்ட இது ஒன்றே போதும். வரிசையில் நிற்கும்போது எப்படியோ அவனுக்கு அந்த நம்பர்தான் கிடைக்கும் அவனும் சிக்கிடென் என்றே சொல்வான். போகப்போக அவன் வரிசையில் நிற்கும் முன்பு தனக்கு முன் எத்தனை பேர் நிற்கிறார்கள் என்று எண்ணி 13வது இடத்திலோ 18வது இடத்திலோ போய் தந்திரமாக நின்றுகொள்வான். அந்த யுக்தியும் பலிக்கவில்லை. வாத்தியார் பார்த்துவிட்டு உயரப்படிதான் நிற்கவேண்டும் என்று ஆட்களை இடம் மாற்றுவார். உயரமான பத்மநாபன் முதலிலும் படிப்படியாகக் குறைந்து கடைசியில் ஜெகராசசிங்கமும் நிற்கவேண்டும் என்று சொல்வார். கலைந்து மறுபடியும் வரிசையில் நிற்போம். அருமைநாயகம் மீண்டும் சிக்கிடென் ஆகிவிடுவான்.

இந்தச் சம்பவத்துக்கு பிறகு அவன் பெயரே எல்லோருக்கும் மறந்துவிட்டது. சிக்கிடென் என்றால்தான் தெரியும். அவனும் சிக்கிடென் என்று கூப்பிட்டால் பதில் சொல்லப் பழகியிருந்தான். வீட்டிலும் அவனை அப்படி அழைப்பதாக செய்திகள் வந்தன. ஒருநாள் வகுப்பில் ஆசிரியர்சூட சிக்கிடென் என்று அவனைக் கூப்பிட்டது எங்களுக்கு முழு வெற்றி.

பலவருடங்கள் கழித்து கொழும்பில் அவனை ஒருநாள் சந்தித்தேன். மனைவியுடன் மிருகக்காட்சிசாலை பார்க்க வந்திருந்தான். அவள் வட்டமான தாலியும் சருகை வைத்து மொடமொடக்கும் சேலையும் அணிந்திருந்தாள். ஒரு திருமணவீட்டுக்கு போவதற்கு வெளிக்கிட்டு பாதியில் மனதை மாற்றி மிருகங்களைப் பார்க்க வந்ததுபோல பட்டது. பதினாறு சொல்லத் தெரியாவிட்டால் என்ன பெரிய நட்பம். அவன் மனைவி பேரழகி.

அவள் ஆவலுடன் மிருகங்களைப் பார்த்தாள். சற்றும் குறையாத அதே ஆவலுடன் மிருகங்களும் அவளைப் பார்த்தன. மனைவிக்கு என்னை அறிமுகம் செய்துவைத்தான். நானும் அப்படியே அவனை என் மனைவிக்கு அறிமுகம் செய்யலாம் என்று நினைத்தேன். எவ்வளவு யோசித்தும் சிக்கிடென் என்ற பெயர்தான் எனக்கு ஞாபகம் வந்தது. மனைவியிடம் எப்படி சிக்கிடென் என்று அறிமுகப்படுத்துவது. ஆனால் அவனுக்கு எப்படியோ என் சங்கடம் விளங்கிவிட்டது. முந்திக்கொண்டு 'அருமைநாயகம்' என்றான்.

ஓர் அருமையான பாதாளத்திலிருந்து அன்று நான் காப்பாற்றப்பட்டேன். ●

நல்லூர் கந்தசாமி கோவிலில் இடர்கால நிலைமைக்கேற்ப வழிபாடுகள்



நேரக்கட்டுப்பாட்டுக்குப் பெயர் பெற்ற நல்லூர் கந்தசாமி கோவில் இடர்கால சுகாதார நடைமுறைகளை பின்பற்றுவதிலும் தனது பெயரைப் பொறித்துள்ளது. ஆலய உட்பகுதியில் வழிபாட்டுக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையினர் மட்டும் அனுமதிக்கப்படுகின்றனர். உட்செல்ல விரும்புவர்கள் முற்கூட்டியே, தமது முழுப்பெயர், தொடர்பு விபரம் ஆகியவைகளை பதிவு செய்து அனுமதி வழங்கப்பட்ட நேரத்தில் மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். நவராத்திரி இறுதி நாளன்று மானம்பூ உற்சவம் வழமைக்கு மாறாக ஆலய அந்தணர்களால் மட்டுமே எழுந்தருளி எடுத்து வரப்பட்டு வெளிவீதி உற்சவம் முடிவடைந்த பின்னர் உட்கொண்டு செல்லப்பட்டது. அடியார்கள் முகக்கவசம் அணிந்தவாறு ஓரமாக நின்று தரிசனம் செய்தனர்.●

ரொறன்ரோ தமிழர் சமூக நிலைய அமைவிடத்துக்கு ரொறன்ரோ நகரசபை அங்கீகாரம்

ரொறன்ரோ தமிழர் சமூக நிலையத்தை ஸ்காபரோவில் அமைக்கும் திட்டத்துக்கு ரொறன்ரோ நகரசபை கடந்த மாதம் (அக்டோபர்) 30ம் திகதி அனுமதி வழங்கியது.

இந்த நிலத்தை ஆண்டொன்றுக்கு ஒரு டாலருடன் இதற்கான எச்.எஸ்.ரி. வரி எனும் குத்தகைக் கட்டணத்தில் பெற்றுக்கொள்வதற்காக ரொறன்ரோ நகரசபையுடனும், முதல்வரின் அலுவலகத்துடனும், நகரசபை உறுப்பினர் மக்கெல்வியுடனும் மற்றும் இப்பகுதியைச் சேர்ந்த மக்களால் தெரிந்தெடுக்கப்பட்ட நகரசபை உறுப்பினர்களுடனும் ஒருவருட்காலமாக இதற்கென அமைக்கப்பட்ட தமிழர் குழு செயற்பட்டது.

சமூக நிலையம் ஒன்றை அமைப்பதற்காக ரொறன்ரோ மாநகரத்தால் கொள்வனவு செய்யப்பட்ட ஓர் உபரி ஆதனமே 311 STAINES ROAD முகவரி கொண்ட காணி.

இது வெற்று நிலமாக இவ்வளவு காலமும் இப்படி ஒரு சந்தர்ப்பதிற்காகக் காத்திருந்தது போல இருந்தது. இந்த அமைவிடம் தமிழர்கள் செறிந்து வாழும் ரொறன்ரோ, மார்க்கம், றுறம் ஆகிய பகுதிகள் யாவற்றுக்கும் மையமாக அமைந்துள்ளமை குறிப்பித்தக்கது. மேற்படி நிலத்தின் பூர்வீக உரித்துக் குடிகளான ஹியூரன்-வென்ட் குடியினர் மற்றும் பல உள்ளூர் சமூகத்தினர்கள் அனைவரும் தத்தம் பண்பாட்டுச் சேவைகளையும், மனித சேவைகளையும் பெற்றுக்கொள்வதற்கான இடவசதியை ஏற்படுத்துவதற்கு அனைவருடனும் இக்குழு தொடர்ந்து செயற்படும்.

இந்த நடவடிக்கைகள் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்ளவும், ஸ்காபரோவில் சமூக நிலையம் அமைவதற்கான தேவைகள் போன்ற விபரங்களை அறிந்துகொள்ளவும் www.tamilcentre.ca என்னும் இணையத்தளத்தை பார்வையிடலாம்.

Toronto City Council has approved 311 Staines Road as the future location of the Tamil Community Centre. The City of Toronto will work with the Steering Committee on finalizing a land lease. For the past year, the Steering Committee has been working closely with the City, the Mayor's Office, Councillor McKelvie, and other elected officials in the area to secure this piece of land for this project at minimal cost - \$1 plus HST.

311 Staines Road in Scarborough is a surplus property that was purchased by the City of Toronto for the construction of a community centre. However, it has sat vacant for an opportunity like this one. The land is at the centre of where the Tamil community lives in the City of Toronto, the City of Markham, and the Region of Durham. Please visit www.tamilcentre.ca to find the latest information on the project including results from the online consultation survey tool, and statistics and maps about the Tamil community in the GTA and the need for a community centre in Scarborough.●

இலங்கையின் மூத்த தமிழர் அரசியல் குடும்ப வாரிசு நியூஸிலாந்தின் முதல் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்



நியூஸிலாந்தில் கடந்த மாதம் இடம்பெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட தமிழ்ப் பெண்ணான வனுஷி வோலர்ரஸ் ராஜநாயகம் தொழிற்கட்சி சார்பில்

வெற்றி பெற்று சாதனை புரிந்துள்ளார். நியூஸிலாந்து வரலாற்றில் நாடாளுமன்ற உறுப்பினராகத் தெரிவான முதலாவது இலங்கையர் இவர்.

ஆக்லாண்டில் போட்டியிட்ட வனுஷி மனித உரிமை ஆணைக்குழுவில் மூத்த

முகாமையாளராகவும், சர்வதேச மன்னிப்புச் சபையின் நிர்வாகக் குழு உறுப்பினராகவும் பணியாற்றி வருகிறார். அத்துடன் அந்நாட்டில் சட்டத்துறையிலும் இலாப நோக்கற்ற நிறுவனங்களிலும் தீவிர செயற்பாட்டாளராகவும் விளங்குகின்றார்.

யாழ்ப்பாணம் மானிப்பாயை பூர்வீகமாகக் கொண்ட இவர் இலங்கை அரசியலில் எழுபது ஆண்டுக்கும் மேலாக ஈடுபாடு கொண்ட புகழ் பூத்த சரவணமுத்து குடும்பத்தின் இளைய உறுப்பினர். இவரது பூட்டியான நேசம் சரவணமுத்து இலங்கை சட்டசபையில் 1931ம் ஆண்டு முதல் இரண்டு தேர்தல்களில் அடுத்தடுத்துப் போட்டியிட்டு வெற்றிபெற்று கொழும்பு வடக்கின் பிரதிநிதியாக இருந்தவர்.

இலங்கை அரசியலில் இப்பதவியை வகித்த முதலாவது தமிழ்ப் பெண் இவரே. இவரது கணவரான ரட்ணஜோதி சரவணமுத்து கொழும்பின் முதலாவது தெரிவு செய்யப்பட்ட மேயராகக் கடமையாற்றியவர். இலங்கையின் மாற்றுக் கொள்கைகளுக்கான மையத்தின் இயக்குனர் திரு. பாக்கியசோதி சரவணமுத்து வனுஷியின் பேரன் முறையானவர்.

இவர் தமது பெற்றோருடன் ஐந்து வயதாக இருக்கும்போது நியூஸிலாந்துக்குக் குடிபெயர்ந்து அங்கு கல்வி கற்று சட்டவாளானவர். இவரது கணவர் வோலர்ரஸ் நியூஸிலாந்தைப் பிறப்பிடமாகக் கொண்டவர். இத்தம்பதியருக்கு மூன்று பிள்ளைகள் உண்டு.●

ரொறன்ரோ இரு இடைத்தேர்தல்கள் குறைந்த வாக்குகளால் லிபரல் பிழைத்தது



கடந்த மாதம் 26ம் திகதி ரொறன்ரோவில் இடம்பெற்ற இரண்டு தொகுதிகளுக்கான இடைத்தேர்தல்களில் ஆளும் லிபரல் கட்சி மிகக்குறைந்த வாக்கு வித்தியாசத்தால் வெற்றி பெற்றது. இவ்விரு தொகுதிகளிலும் கடந்த தேர்தலில் பெரும்பான்மை வாக்குகளால் வெற்றியீட்டியது குறிப்பிடத்தக்கது.

ரொறன்ரோ மத்திய தொகுதி எம்.பி.யாகவிருந்த நிதியமைச்சர் பில் மொனோவும் யோர்க் மத்திய தொகுதி எம்.பி.யாகவிருந்த மைக் லெவிற்றும் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்ததால் இடைத்தேர்தல்கள் இடம்பெற்றன.

ரொறன்ரோ மத்தியில் மார்சி லென் நாற்பத்திரண்டு வீத வாக்குகளைப் பெற்று வென்றார். கடந்த வருடத் தேர்தலில் இங்கு லிபரல் கட்சி ஐம்பத்தேழு வீத வாக்குகள் கிடைத்தன. இங்கு போட்டியிட்ட பசுமைக் கட்சியின் புதிய தலைவர் அநாமி போலுக்கு முப்பத்து மூன்று வீத வாக்குகள் கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

யோர்க் மத்திய தொகுதியில் ஜாரா சாக்ஸ் கன்சர்வேற்றில் வேட்பாளரானவிட 700 மேலதிக வாக்குகளால் மட்டுமே வெற்றிபெற முடிந்தது. லிபரல் கோட்டைகளென மதிக்கப்படும் இவ்விரு தொகுதிகளிலும் லிபரலுக்கு வெற்றி கிடைத்ததாயினும், இவர்களின் வாக்குச் சரிவு ஜஸ்டின் ரூடோவின் தலைமைக்குச் செல்வாக்கு குறைந்து வருவதைக் காட்டுவதாக கனடிய மைய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.●

பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சபைத் தேர்தலில் என்.டி.பி. அமோக வெற்றி



பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண சபைக்கு கடந்த மாதம் 24ம் திகதி நடைபெற்ற தேர்தலில் என்.டி.பி. மீண்டும் அமோக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. மொத்தம் 87 தொகுதிகளில் 55ஐ என். டி. பி. கைப்பற்றியது. இதனால் ஜோன் கோர்கன் மீண்டும் இரண்டாவது தடவையாக முதலமைச்சர் ஆகிறார். 1996ம் ஆண்டின் பின்னர் மிகப்பெரும்பான்மையில் என்.டி.பி. இங்கு வெற்றி பெற்றதை வரலாற்று நிகழ்வு என்று கூறுகின்றனர். லிபரல் கட்சி எதிர்பாராத பெரும் தோல்வியை சந்தித்ததையடுத்து அதன் மாகாணத் தலைவர் பதவி விலகினார்.

பிரஜாவுரிமை உறுதிமொழியில் பூர்வீக குடிகளுக்கு உரிய இடம்

கனடிய பிரஜாவுரிமை பிரமாண (உறுதிப்பாடு) வாசகத்தில் திருத்த - மொன்றை ஏற்படுத்த அரசாங்கம் முன்னறிவிப்புக் கொடுத்துள்ளது. கனடிய பூர்வீக குடிகளுக்கு உரிய இடம் கொடுத்து மதிப்பளிக்கும் வகையில் இந்த மாற்றம் கொண்டுவரப்படுகிறது. இத்திருத்தம் அமுலுக்கு வரும் பட்சத்தில் பின்வருமாறு அதன் ஆங்கில வாசகம் அமையும். இதன் தமிழாக்கம் கீழே தரப்பட்டுள்ளது.

"I swear (or affirm) that I will be faithful and bear true allegiance to Her Majesty Queen Elizabeth the Second, Queen of Canada, Her Heirs and Successors, and that I will faithfully observe the laws of Canada, including the Constitution, which recognizes and affirms the

Aboriginal and treaty rights of First Nations, Inuit and Métis Peoples, and fulfill my duties as a Canadian citizen."

"மேன்மை தங்கிய மகாராணி இரண்டாவது எலிசபெத், மகாராணியின் உரிமைசால் வாரிசுகள், அவரின் பிள்ளைகள் ஆட்சியிலுள்ளோரு - க்கு நான் விசுவாசமாகவும் பற்றுறுதியுடனும் இருப்பேனென்றும், அத்துடன் பூர்வீக குடிகள், இனியுற் மற்றும் மேற்றில் மக்கள், முதற்தேச குடிகளின் உடன்படிக்கையிலான உரிமைகளை அடையாளம் காட்டும் கனடாவின் சட்டங்களை, யாப்பு உள்ளடங்க நான் பிரமாணிக்கத்துடன் கடைப்பிடிக்கும் ஒரு கனடிய பிரஜையாக எனது கடமைகளை நிறைவேற்றுவேனென்றும் சத்தியப்பிரமாணம் (அல்லது உறுதிப்பாடு) செய்கிறேன்."

முகக்கவசம் இல்லாத காலம் விரைவில் வரப்போகிறதா?



உலகெங்கும் தற்போது முகக்கவசம் அணிவது நடைமுறை வாழ்க்கையில் அவசியமாகி உள்ளது. முகக்கவசம் அணியாத தேவை இல்லாத எதிர்காலம் எப்போது வரும் என மக்களிடையே ஏக்கம் பிறந்துள்ளது. அதற்கு நம்பிக்கை அளிப்பது போல் ஒரு நிகழ்வு நடந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சமீர் சாயிப் என்னும் மருத்துவர் கடந்த மாதம் மகப்பேற்றுச் சிகிச்சையை மேற்கொண்டார். அப்போது பிறந்த குழந்தை அவருடைய முகக் கவசத்தைப் பிடித்து இழுத்துள்ளது. இந்த ஒளிப்படத்தை மருத்துவர் சமீர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அவர் தனது பதிவில் “நாம் அனைவரும் எதிர்பார்த்த முகக்கவசம் அகற்றுவது குறித்த நம்பிக்கையை அளிக்கும் குழந்தை இதோ” எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த ஒளிப்படம் அனைவரையும் கவர்ந்து சமூக வலைத் தளங்களில் பகிரப்பட்டு வைரலாகி வருகிறது. இந்த ஒளிப்படத்தை பகிர்வோர், “விரைவில் நாம் கொள்ளை நோயைத் தோற்கடித்து பழைய வாழ்க்கைக்குச் செல்வோம் என்னும் நம்பிக்கையை இது அளித்துள்ளது. பிறந்த சிசு ஒன்று முகக் கவசத்தை வெறுக்கிறது என்னும் இந்த அழகிய ஒளிப்படம் இந்த வருடத்தின் நம்பிக்கை நட்சத்திரம்” எனப் புகழ்ந்துள்ளனர்.●

கனடிய எண்ணிக்கை 10,000 தாண்டியது



கனடாவில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கடந்த மாதம் 27ம் திகதி 10,000 ஐ தாண்டியது. இத்தினத்தில் இங்கே இந்நோயினால் பாதிக்கப்பட்டிருந்தோர் எண்ணிக்கை 222,564 என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது.

ரொறன்ரோ: பருவத்தே பயிர் செய்!



உலகளாவிய ரீதியில் இது கொரோனா இடர்காலம். பொதுமக்கள் வெளியே செல்லும் முகக்கவசம் அணிய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இதற்கு ஏதுவாக ரொறன்ரோவில் வீதி வணிகம் மாறியுள்ளது. உடையணிகள், விளையாட்டுப் பொருட்கள், தேசியக் கொடிகளை வண்டியில் வைத்து விற்பனை செய்யும் காட்சியை இப்போது வீதிகளில் காணமுடியாது. இதற்குப் பதிலாக பல வர்ணங்களிலான பலவகை வடிவிலான முகக்கவசங்கள் இப்போது வீதிகளில் விற்பனை செய்யப்படுகிறது. ரொறன்ரோ மத்தியில் வண்டி ஒன்றில் முகக்கவசங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் ஒளிப்படம் இது.

யாழ். மருத்துவமனையில் இந்திய ராணுவப் படுகொலைகள் முப்பத்து மூன்றாவது ஆண்டு நினைவு வணக்கம்



1987ம் ஆண்டு அக்டோபர் மாதம் 21ம் திகதி (தீபாவளி நாள்) இந்திய அட்டோழிய ராணுவம் நடத்திய படுகொலையில் யாழ். மருத்துவமனையில் மருத்துவர்கள், தாதியர் உட்பட பணியாளர்கள் 25 பேர் உயிரிழந்தனர். அவர்களின் உருக்குலைந்த சடங்களுக்கு உரிய முறையில் இறுதிச் சடங்குகளை நடத்தக்கூட இந்திய ஆக்கிரமிப்பு ராணுவம் அனுமதி வழங்கவில்லை. இப்படுகொலைகளின் முப்பத்து மூன்றாவது நினைவுதினம் கடந்த மாதம் 21ம் திகதி மருத்துவமனை வளாகத்தில் இடம்பெற்றது. உயிரிழந்தவர்களின் உருவப்படங்களுக்கு மருத்துவமனை பணியாளர்கள் நினைவுத்தீபம் ஏற்றி மலர் தூவி வணக்கம் செலுத்தினர்.●

வாகன விபத்தில் காயமடைந்து விட்டீர்களா?
அனுபவசாலிகளின் ஆலோசனை
பெற்றபின் உங்கள் முடிவை எடுங்கள்.



MATRIX LEGAL SERVICES
PROFESSIONAL CORPORATION



Even if the accident is your fault:



Employed • Unemployed
Passenger • Pedestrian
Public transit
cyclist



இலவச ஆலோசனைகளுக்கு:

தீபன்

24 Hours Direct Line



(416) 831-4444

(416) 505-9804

2190 Warden Ave., Suite 202, Toronto, ON M1T 1V6



MEDCENTRE HEALTH

— SYNCHRONIZING HEALTH SECTORS —



Markham McNicoll Urgent Care Centre (MMUCC)

WALK - IN CLINIC

Unit - 11

(OPEN ALL 365 DAYS OF THE YEAR)

Phone: 416 609 3333

Markham McNicoll Family Care Clinic (MMFCC)

(Open everyday except Sundays & Holidays)

Unit - 6

Phone: 416 292 6666

Markham McNicoll Specialist Clinic (MMSC)

SPECIALIST CLINIC

Unit - 7

Phone: 416 331 8888

2901 Markham Road, Scarborough, ON M1X 0B6

www.medcentrehealth.com

SECURITY must be your top PRIORITY

Get Insurance for your own SECURITY...



AJITH SABARATNAM
INSURANCE & INVESTMENTS INC.

125 Topflight Dr, 2nd floor, Mississauga ON. L5S 1Y1

647 401 5800 / 416 439 2800



FUNERAL HOME
& CREMATION CENTRE

Serving the Tamil Community OF GREATER TORONTO

உங்கள் உறவொன்றை பிரிந்து தடுமாறும் வேளையில் இறுதி நிகழ்வுகள் பற்றிய கவலை உங்களுக்கு வேண்டாம். அனுபவத்துடன் கூடிய அன்பான சேவையை வழங்குகின்றோம்.



At Need Funeral Arrangements

We provide a full range of service to families who have experienced a loss of a loved one, including:

- Vistation • Funeral & Memorial Service
- Reception • Burial • Cremation

மார்க்கம், மற்றும் மிசிசாகா நகரங்களில் எமது சேவை



Christeen Seevaratnam
416-258-6759



Vilosanan Sivatharman
Funeral Director
416-993-0826

இறுதிச் சடங்கை நடத்துவதற்கான செலவை முன்கூட்டியே திட்டமிடலாமா?

Pre-Arranging: A Wise Choice...

FINANCIAL BENEFITS

- Lock in the cost at today's prices
- Convenient time payments
- Insured against early death

EMOTIONAL BENEFITS

- Letting your family know your wishes
- Peace of mind to you & your family
- Relieve the added stress & burden

8911 Woodbine Ave, Markham , ON, L3R 5G1
www.chapelridgefh.com • Email: info@chapelridgefh.com

A caring part of our community



நியூ ரங்கானஸ் நுகைமடம்

மார்க்கம் & ஸ்ரீஸ்

Tel: 647-702-2159



- ★ சிங்கப்பூர் நகைகளை மிகக் குறைவான விலையில் பெற்றுக்கொள்ளலாம்
- ★ பழைய தங்க நகைகள் அதிகபடி விலையில் வாங்கப்படும்.
- ★ தங்க நகை அடவு சேவை குறைந்த வட்டி வீதம்

தங்கமகள் சேமிப்பு திட்டத்தில்
இணையும் அனைவருக்கும் \$1500
பெறுமதியன நகையை பொற்றுக்கொள்ளமுடியும்

6055 Steeles Ave E Unit C102, Scarborough, ON., M1X 0A7

Telephone: 647-702-2159 / 647-947-2864



NewRanganasJewellery



newranganasjewelhouse.com



15, Karachi Drive, Unit 5, Markham
On L3S0B5



2607 Englington ave east, Unit 4,6,7,
Scarborough, On M1K2S2

Body & Face
Cream
On Sale

Call : 647-716-5252

Defining Beauty with style

Beauty Services

- * Threading
- * Waxing
- * Facial
- * Hair Cutting
- * Hair Colouring
- * Hair Care
- * Protein Treatment Head
- * Weight Loss program
- * bridal
- * Makeup & Hair style
- * Henna Designs
- * Eye Lash Extensions
- * Skin Tag Removal
- * Microdermabrasion

Certificate Courses

- * Hair Styles
- * Makeup
- * Bridal
- * Esthetician Courses
- Threading
- Waxing
- Facial
- * Hair Care
- Hair Colouring
- Protein Treatment Head
- * Eye Lash Extensions
- * Skin Treatment
- Microdermabrasion
- Chin Lifting
- * Saree Wrapping
- * Saree Blouse Making

Build Your Dream Home

SABESAN'S CHOICE

உங்கள்
அனைத்து வீட்டு
வேலைகளிற்கும்
அழையுங்கள்.

- 400 Kilometre per hour Wind resistance.
- Termite Proof
- Compare traditional Building Energy Savings.
- Mould Proof
- Sound Resistance
- Roof Top Greenhome



Sabesan's Choice

விருது பெற்ற தொழிற்துறை நிபுணர்

416.605.1990

kgsabesan@hotmail.com



நான் அறிந்து கைலி கட்டாத ஒரு தமிழ்முஸ்லிம் கிடையவே கிடையாது. அவன் கட்டிக் கட்டித்தான் தமிழ்நாடே கட்டத் தொடங்கியது என்றும் சொல்வேன். கைலி கட்டுவதைக் கௌரவமானதாய் ஆக்கியவர்கள் தமிழ்முஸ்லிம்கள்.

கைலியின் நிறத்தை வெள்ளையாய் ஆக்கியதும் அது கௌரவமான கதர் வேட்டிக்கு சமமாய் ஆனது. ஒரு நாலு முழ வேட்டி கட்டினால் நடக்கும்போது தொடை-வரை தெரியும் என்பதால் வெள்ளைக் கைலிக்குள் வந்தார்களா என்று தெரியவில்லை. ஆனால் அப்படியும் ஒரு கருத்து உண்டு.

“ஈரோட்டுச் சந்தையில் எனக்கு வேட்டி எடுத்துக்கு -வோம்” என்று அண்ணாவின்படம் ஒன்றில் ஒரு பாட்டுவரி வரும். ஈரோடுதான் இப்படியான கைலிகளுக்கும் சிறப்பு வாய்ந்தது. ‘லாஜி’ என்ற பர்மியச் சொற்களுக்கு சுற்றிக் கட்டப்படுவது என்று பொருள், ‘லாஜி’ மருவி லுங்கி ஆனது.

சங்கு மார்க் லுங்கி நிறுவனம் முதலில் பர்மாவில்தான் தொடங்கப்பட்டது. அங்கு கொப்பரை வியாபாரம் செய்துவந்த இப்போதும் என்பவரின் மகன் அபூபக்கர் அதைத் தொடங்கினார். இப்போதும் சங்கு மார்க் லுங்கி லேபிளில் பர்மிய எழுத்துகளும் இருக்கும்.

கம்பெனியின் பெயர் KE MD ABOOBACKER Co. அதில் KE என்பது கொப்பரை இப்போதும் என்பதின் சுருக்கம்.

கன்கா (Kanga) மற்றும் கைடெங்கி (Kitenge or chitenge) என்பது ஆப்ரிக்கர்கள் உபயோகிக்கும், ஒருவகை உடம்பை மறைக்கும் துணி, இதனால் நாள்போக்கில் அது கைலி ஆகி இருக்கலாம். லுங்கியை இந்தோனேசியா, பங்களதேஷ், இந்தியா, பாகிஸ்தான், சிறீலங்கா, பர்மா, புருணை, மலேசியா, நேபாளம், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் ஆபிரிக்கா என்று பல நாட்டினரும் அணிகின்றனர்.

இந்த லுங்கி அல்லது கைலியின் ஆரம்பம் என்பது என்ன தெரியுமா? சரோங் (Sarong), இதுவே இன்று உலகம் முழுவதும் தெரிந்த கைலியின் ஆரம்பப் பெயர் எனலாம்.

நான் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரியில் வணிகவியல் படித்துக்கொண்டிருந்தபோது அங்குள்ள மாணவர்கள் கைலியை சாரம் என்று அழைப்பதை முதன் முதலில் கேட்டு நான் சரம் சரமாய் உதிர்த்துபோனேன். சாரம், சாராம்சம் என்றால் மையப் பொருள் என்றல்லவா அர்த்தம். இந்தச் சாரம் எதைக்கொண்டு வந்த பெயராய் இருக்கும் என்று கிளர்ந்தேன். சரோங் மருவி சாரம் என்றானது என்று அறிந்தபின்தான் சமாதானம் அடைந்தேன்.

இதை ஆண்களும் கட்டலாம், பெண்களும் கட்டலாம். ஓர் அமெரிக்கக் கடற்கரைக்குச் சென்று பார்த்தால் பெண்கள் இந்த சரோங்கை வண்ண வண்ண நிறங்களில் கட்டி இருப்பதைப் பார்க்கலாம். அவ்வளவு ஏன், கோவா சென்று பார்த்தால் ஆண்கள் சிலர் இந்த சரோங்கைக் கட்டிக்கொண்டு செல்வதைப் பார்க்கலாம்,

சரோங், இந்தோனேஷியா மற்றும் பாலி கோயில்களின் உள்ளே செல்ல கட்டாயம் அணிய வேண்டும். இல்லையேல் கோயில் உள்ளே அனுமதி



கவிஞர் அ. புகாரி

கைலி

மறுக்கப்படும். அவ்வளவு புனிதத் தன்மையைப் பெற்றது சரோங்.

கைலி இப்படி பரவலாகப் பயன்படுத்தப்பட்டாலும், ஒரு தமிழ்முஸ்லிமிற்கு வெள்ளை நிறத்தில் கட்டினால் அது தேசிய உடை, மற்ற நிறங்களில் கட்டினால் அது வீட்டு ஆடை. வெள்ளைக் கைலியைப் பள்ளி கல்லூரிகளிலும் கட்டும்போது உடையாக கடற்கரை தமிழ் முஸ்லிம் ஊர்களில் அங்கீகரித்துக்கொண்டனர்.

என் அம்மா பிறந்த ஊரான அதிராம் பட்டணம் சென்றால், அங்கே ஆயிரம் பல்லாயிரம் வெள்ளைக் கொக்குகள் நிற்பதாகவும் பறப்பதாகவும் தெரியும். அவர்களின் கௌரவமான உடை என்பது வெள்ளைக் கைலியும் வெள்ளை சட்டையும் உடுத்துவதுதான்.

என் அம்மா பெரும்பாலும் பத்தை (batik) கைலியும் அதற்கேற்ற சின்னச் சின்னப் பூக்கள் நிறைந்த பருத்தித் தாவணியும்தான் பெரும்பாலும் அணிவார்கள். அந்த கைலி பல வண்ணங்களில் வெகு அழகாக இருக்கும். அவை மலேசியாவிலிருந்தும் இந்தோனேசியாவில் இருந்தும்தான் பெரும்பாலும் வரும்.

சிங்கப்பூரிலிருந்து ஊர்வரும் தமிழ்முஸ்லிம் ஒவ்வொருவரின் பெட்டியிலும் வெகு நிச்சயமாக பெண்கள் அணியும் இந்த வகை வண்ணக் கைலிகள் இருக்கும். எனக்கெல்லாம் வெள்ளைக்காரனின் பேண்ட் சட்டையோடு வெளியில் சென்றுவிட்டு வீட்டுக்கு வந்ததும், கவனிப் பிடித்திருக்கும் அந்தக் கடைசிக் கவசத்தையும் கழற்றி எறிந்துவிட்டு கைலிக்குள் மாறினால்தான் முச்சே வரும். சுதந்திரம் கிடைத்த நிறைவு நெஞ்சில் ஏறும்.

சிறுவயதில் குளத்தில் குளிக்கும்போது கைலியின் ஒரு முனையைக் காலுக்கி -டையில் முடிச்சுப்போட்டுவிட்டு, காற்றை உள்நிரப்பி அந்தக் கப்பலில் உட்கார்ந்து ஓய்ாரமாய்ச் செல்வது எனக்கு மிகவும் பிடித்த ஒன்று.

கனடா வந்தபின், ரொறன்ரோ சென்ட்ரல் ஐலன்ட் என்ற தீவிற்குக் குடும்பத்தோடும் நண்பர்களோடும் சென்றேன். அங்கே இளைப்பாறும்போது என் கைலியை எடுத்து அழகாகக் கட்டிக்கொண்டு நின்றேன்.

“என்ன புகாரி, கனடாவில் பொது இடத்தில் இப்படி கலர் கைலி கட்டிக்கொண்டு நிற்கிறீர்களே” என்றார் என் நண்பர் ஒருவர். “அதோ அந்த வெள்ளைக்காரனைப் பாருங்கள், கிட்டத்தட்ட ஒன்றுமே போடாமல் ஒரு கால்வாசி கால்சட்டை மட்டும் போட்டுக்கொண்டு கிட்டத்தட்ட நிர்வாணமாய்ப் போகிறான். நான் முழு ஆடையில் அழகாகத்தானே நிற்கிறேன்” என்றேன் நான்.

நம் பண்பாடு குறைவென்றும் வெள்ளையர் பண்பாடு உயர்வென்றும் நினைப்பது அடிமைத்தனத்தின் அடையாளம் என்பதையும் புரியவைத்தேன்.

பொது இடங்களில் குளிக்கச் செல்லும் தமிழ்முஸ்லிம் பெண்கள் கைலியை அப்படியே உயர்த்தி நெஞ்சுக்குமேல் கட்டிக்கொள்வார்கள். அத்தனை பாதுகாப்பாய் இருக்கும். கைலிகள் இருமுனையும் முட்டப்பட்டிருப்பதால், காற்றின் திடீர்த் தாக்குதல்களும் லீலைகளும் கைலியிடம் செல்லுபடி ஆகாது.

பொது இடங்களில் ஆண்களும் ஆடைமாற்றுவதற்கு கைலியைப் போல் வசதியான ஆடை இன்னொன்றில்லை. ‘சேலையில் வீடு கட்டவா சேர்ந்து வசிக்க’ என்று ஒரு பாட்டு புகழ்பெற்றது. ஆனால் கைலி என்பது ஏற்கனவே கட்டப்பட்ட பாதுகாப்பான வீடு. அப்படியே உள்நுழைந்து வசிக்கவேண்டியதுதான்.

விருந்தினர்கள் வீடு வந்தால், தவறாமல் கேட்கும் ஓர் உபசாரக் கேள்வி கைலி கட்டிக்கொண்டு வசதியாக இருக்கிறீர்களா என்பதுதான்.

இப்படியாய், தமிழ்முஸ்லிம் வாழ்வில் பிரிக்கமுடியாத ஓர் ஆடை உண்டென்றால் அது கைலிதான் என்று உறுதியாகச் சொல்லலாம்.●

மீண்டும் சந்திக்கின்றேன் இப்படிக்கு மார்க்கம் சந்தை!

“We'll BE BACK” என்று வைக்கோல் சுருள்களில் எழுதப்பட்டிருந்த வாசகங்கள் கட்டாயம் பல பெற்றோர்களுக்கும், பாடசாலைக் குழந்தைகளுக்கும் கவலையைக் கொடுத்திருக்கும். எம்மைக் கடந்து செல்லும் ஆண்டு மற்றும் அறுவடைக்கு நன்றி செலுத்தும் Thanksgiving Dayக்கு முதல் கிழமை வழமையாக நடைபெறும் மார்க்கம் சந்தைக் கண்காட்சி இம்முறை கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இடம்பெறவில்லை.

கனடாவில் இடம்பெறும் பழையையான நாட்டுப்புறக் கண்காட்சிகளில் மார்க்கம் சந்தைக் கண்காட்சி மிகவும் முக்கியமானது. 1844ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து நடைபெறும் இந்தக் கண்காட்சி வேளாண்மை ரீதியிலான திறமைகள், திட்டங்கள் மற்றும் தயாரிப்புகளுக்கான ஒரு தளமாக இருந்து வருகின்றது. மார்க்கம் மற்றும் ஈஸ்ட் யோர்க் வேளாண்மைச் சங்கத்தினரால் நடாத்தப்படும் இந்தக் கண்காட்சி விவசாயிகளுக்கிடையில் நட்பு ரீதியாகவும், போட்டி மனப்பான்மையுடனும் வருடாவருடம் நடைபெற்று வருகின்றது குறிப்பிடத்தக்கது. 75க்கும் மேற்பட்ட சமூக குழுக்களில் அங்கம் வகிக்கும் 750க்கும் மேற்பட்ட தன்னார்வத் தொண்டர்கள் பணியாற்றும் மார்க்கம் சந்தை வாரியம் கனடாவில் மிகப்பெரிய சமூகம் சார்ந்த தன்னார்வ தொண்டு அமைப்புகளில் ஒன்றாகவும் காணப்படுகின்றது.

ஒவ்வொரு வருடமும் அறுபதாயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் பார்வையிடும் இந்தக் கண்காட்சி பாடசாலை சிறுவர்களிடையே மிகவும் பிரபல்யமானது ஏறத்தாழ 3,000 கண்காட்சியாளர்கள் 10,000க்கும் மேற்பட்ட பொருட்களை அங்கு பார்வைக்கு வைப்பார்கள். அறுவடைக் காலத்தில் நடைபெறும் இந்த நிகழ்வு விவசாயக் கண்காட்சிகள், போட்டி நிகழ்ச்சிகள், சமையல் நிகழ்ச்சிகள், குதிரைச் சவாரிகள், சாகச வாகன நிகழ்வுகள், கனரக வாகன இழுப்புகள், சாகச சவாரிகள், கால்நடை - களின் காட்சிகள் மற்றும் பண்ணை விலங்குகளின் காட்சிகள் போன்ற பல்வேறு வகையான பொழுதுபோக்கு அம்சங்கள் - களுடன் நடைபெற்று வருகின்றது.

மாணவர்கள், சிறுவர்கள், குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் என்று பலரும் குடும்பமாக மகிழ்ந்துலாவும் மார்க்கம் சந்தையின் வரலாறு மிகப் பெரியது.



எஸ். ராஜ்மோகன்

பணிலமாடம் - 68

மார்க்கம் சந்தைக் கண்காட்சியின் ஆரம்பத்திற்கு அடித்தளமிட்டவர் கேப்டன் வில்லியம் ஆம்ஸ்ட்ராங் ஆகும். இங்கிலாந்தில் பிறந்த கேப்டன் ஆம்ஸ்ட்ராங் 1817 ஆம் ஆண்டில் அமெரிக்காவுக்கு இடம்பெயர்ந்திருந்தார். அமெரிக்கப் புரட்சியில் உருவாகிய ஐக்கிய அமெரிக்க நாடுகளின் அரசியல் மாற்றங்களை விரும்பாமல் 1824ஆம் ஆண்டு மார்க்கம் பகுதிக்கு மீளவும் இடம்பெயர்ந்தார் கேப்டன் ஆம்ஸ்ட்ராங். அங்கு HY-48 (மார்க்கம் வீதி) முதல் 9th Line வரை HY-7 இன் தெற்கே உள்ள பகுதியில் 300 ஏக்கர் நிலத்தை வாங்கி தோட்டங்களையும், பண்ணைகளையும் உருவாக்கினார். 1879ஆம் ஆண்டு தனது 87வது வயதில் அவர் இறக்கும் வரை அங்கு வாழ்ந்த கேப்டன் ஆம்ஸ்ட்ராங்கின் தலைமையில் 1844ஆம் ஆண்டு ஓர் உள்ளூர் விவசாயக்



கண்காட்சி நடைபெற்றதாக பதிவுகள் தெரிவிக்கின்றன. இதுதான் மார்க்கம் சந்தைக் கண்காட்சியின் ஆரம்ப நாளாகக் கருதப்படுகின்றது. அதன் பின்னரான காலத்தில் ஸ்ரோஃவில் கிளைச் சந்தை வாரியத்துடன் சேர்ந்து மார்க்கம் சந்தைக் கண்காட்சி பல மாற்றங்களைக் கடந்து வந்தது. 1902ஆம் ஆண்டு அவரது பண்ணையின் 30 ஏக்கர் நிலத்தை சந்தை வாரியம் வாங்கி மார்க்கம் சந்தைக் கண்காட்சிகளை நடத்தி வந்தது.

1976ஆம் ஆண்டு மார்க்கம் நகரசபை, மார்க்கம் சந்தையை ஒரு மைல்கல்லாக அறிவித்தது. பல வருடங்களாக HY-7 மற்றும் HY-48 சந்திப்பில் உள்ள பழைய மார்க்கம் சந்தைப் பகுதியில் நடைபெற்று வந்த இந்த மார்க்கம் சந்தைக் கண்காட்சியின் அடுத்த கட்ட வளர்ச்சியாக McCowan வீதி மற்றும் Elgin Mills வீதி சந்திப்பில் மார்க்கம் சந்தையின் புதிய மைதானம் அமைக்கப்பட்டது. 1977ஆம் ஆண்டில் இருந்து இன்று வரை இங்குதான் மார்க்கம் சந்தைக் கண்காட்சி நடைபெற்று வருகின்றது.

பழைய மார்க்கம் சந்தை நடைபெற்ற இடங்கள் எல்லாம் இன்று கட்டடங்களாகக் காணப்படுகின்றன. இவை எல்லாம் ஒரு காலத்தில் விவசாய நிலங்களாக இருந்தன என்று கற்பனையில் கூட எண்ணிப் பார்க்க முடியவில்லை.

இதேபோலத்தான் தற்போதைய மார்க்கம் சந்தை மைதானமும் ஒரு காலத்தில் கட்டடங்களால் நிரம்பி வழியலாம். அப்போது இதுவும் ஒரு வரலாறாக எழுதப்பட்டிருக்கும். இன்றைய 'சுற்றுப்புறச் சூழலை பாதுகாப்போம்' என்ற பேசும் பொருள் பழந்தமிழர்களின் திணை வாழ்க்கை முறையை விரிவாக எடுத்துக் கூறுகின்றது. திணை வாழ்க்கை முறை என்பது அழகும், விரிவும் கொண்ட இயற்கையோடு சேர்ந்து உறவாடும் வாழ்க்கையின் தத்துவங்களைக் குறிப்பிடுகின்றது. நிலம் வேறு நாம் வேறு என்று கருதாத எமது முன்னோர்கள் மிருகங்கள், பறவைகள், மரம், செடி, கொடி என்று அனைத்தையும் வேறாகக் கருதவில்லை.

இதுதான் சங்கத் தமிழர்களின் ஐந்திணையாகப் பரிணமிக்கின்றது. இயற்கை தனது வசீகரங்களை மனிதருக்குக் கொடுப்பதற்கு தயங்குவதில்லை. எனவே இயற்கை மீதான புரிதல்களும், படிப்பினைகளும் எமது அடுத்த தலைமுறையை வளர்த்தெடுக்கும்.

கொரோனா இல்லாத அடுத்த மார்க்கம் சந்தைக் கண்காட்சியில் சந்திப்போம்!●

உங்களுக்குத் தெரியும்,

தம்பிக்கையிடனான தரமான சேவைகள்..

தகுதியான வெற்றிகளுக்கான


தரமான தெரிவு

On high with your thoughts

PRO MAR Ltd.

AWARDS & PROMOTIONS

நகரின் முன்னணித் தமிழர் நிறுவனம்



இப்பொழுது
வீடு விற்பனைத்
துறையிலும்

www.promarawards.com **416-291 2344**

585 Middlefield Rd Unit # 3, Scarborough, ON., M1V 4Y5

Dr. Shan A. Shanmugavadivel & Associates

டாக்டர் அ. சண்முகவடிவேல்



* Orthodontics * Implants * Cerec Crowns

பற்களை ஒழுங்கு செய்தல், 'இம்பிளான்ற' சிகிச்சைகளில் கனடாவில் பயின்ற பல வருட அனுபவமுள்ள குடும்ப பல் வைத்தியர்.

MONDAY - SATURDAY

(416) 266-5161

(Near Kennedy Subway - Rainbow Village Building)

RAINBOW VILLAGE DENTAL OFFICE

2466 Eglinton Avenue East, Unit #7

Scarborough, Ontario M1K 5JB

How to ready yourself for a snowier - than - usual winter

According to the Farmer's Almanac, this year's winter will be colder and snowier across Canada than usual. So, whether you love the picturesque landscapes or dread the oncoming days, preparing now is the best way to ensure you make the most out of winter.

Heat up your home

We can all appreciate the importance of staying warm, and winterproofing your home early is the easiest way to keep cozy this season. Start by adding or replacing weather-stripping on windows and doors where you feel drafts coming through. Have a professional clean and inspect your fireplace, chimney and heating systems, and don't forget to change your furnace filter. Have an older thermostat? Swapping it with a programmable one is a great way to save money on heating costs as it allows you to pre-set your temperature preference and even adjust it remotely.

Prepare for snow removal

Do an audit of your snow removal supplies from the previous winter and see if anything needs to be replaced. If you have a snowblower, make sure it's working properly and that you have plenty of salt or sand on hand for the first big snow. Don't forget to keep a shovel in your vehicle in case you get snowed in while away from home, and always remember to clear snow away from your tailpipe first to prevent toxic exhaust fumes from reaching the cabin.

Choose the right tires

When the temperature drops to 7°C consistently overnight, it's time to change your vehicle's tires and brace for the snow, slush and ice to ensure you stay safe on the road.

"Due to the consistently cold temperatures and heavy snowfall, winter tires are the best option for driving in Canada," says Shayne Casey, OK Tire automotive expert. "Modified rubber compounds and additional siping allow the winter tires' treads to remain flexible in colder temperatures, ensuring maximum traction in the most severe winter conditions."

Consider studded tires if you live in a part of the country where the roads are often covered in snow and ice. Be sure to check provincial laws or ask your local tire expert before installing, as there are restrictions on where and when these tires can be used.

However, if you live in an area with a milder climate and depending on your driving habits, all-weather tires might be a strong contender as they can be used year-round with no changeover, offering the added benefit of not having to store an extra set.



RESP

SAVINGS PLAN

கல்விச் சேமிப்புத் திட்டம்

Your are eligible to apply for and Education Savings Grant of up to \$7,200 per child

Your savings are more safe and secure

Your can start with a small amount

it's a more flexible plan

**EDUCATION IS
A GREAT GIFT FOR
YOUR FUTURE GENERATIONS**

உங்கள் பிள்ளைகளின் கல்விக்கான சேமிப்பு உங்கள் எதிர்கால தலைமுறைக்கான முதலீடு

WWW.KERUDAVIL.COM

**INCOME TAX
PREPARATION**

Personal Income Tax
Small Business Income Tax
Computerized Returns



S. Ganthiy
B.A. Srilanka
Enrollment Officer

416. 841. 1866

416. 955. 9303

E.mail: ganthiy@rogers.com

Graphic Land - 647. 219. 7576

த. சிவபாலு



குடும்ப வன்முறைகள் அதிகரிக்கக் காரணம் என்ன?

குடும்ப வன்முறைகள் மற்றும் பிரச்சனைகள், தொல்லைகள் தொடர்பான முறைப்பாடுகள் இன்று அதிகரித்துள்ளன. இதற்குக் கொரோனா வைரசின் தாக்கமே காரணம் என இது பரவத்தொடங்கிய காலந்தொட்டு அபாய ஒலியைப் பல்வேறு மட்டங்களில் உள்ள சமூக நலன் அமைப்புகள் எழுப்பிக்- கொண்டே இருக்கின்றன. கொரோனா வைரஸ் பரம்பலுக்கும் குடும்ப வன்முறைகளுக்கும் என்ன தொடர்பு என்ற கேள்வி எம்முன்னே எழுகின்றது. வீட்டிற்குள்ளே அடக்கி வைக்கப்பட்டுள்ள அல்லது அடைந்திருப்ப - வர்களிடம் ஏற்படும் மனப்பழுக்கம், எதிர்காலம் பற்றிய பயம் என்பன குடும்ப வன்முறைகளுக்குக் காரணமாக அமைகின்றன என்பதே அதற்கான காரணம் என்ற கருத்துப் பொதுவாக நிலவினாலும் உண்மை நிலை அப்படி இல்லை என்பதனை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன.

ஒடி ஆடித்திரிய வேண்டிய பிள்ளைகளை வீட்டிற்கு வெளியே செல்ல விடாமல் அடைத்து வைத்திருப்பது அவர்களுக்கு உள நெருக்கடியையும் மன விரக்தியையும் ஏற்படுத்துகின்றது என்பது ஒருபுறம். அவர்கள் வீட்டில் ஒய்வாக தொலைக்காட்சி, கணினியில் புதிய விளையாட்டுகள் மூலம் பொழுதைப் போக்கிக்கொள்ளும் நிலைமையும் காணப்படுகின்றது. அத்தோடு தூர இடங்களில் உள்ள உறவினர்களோடு சுகநலன் விசாரிப்பதும் அவர்களோடு தொலைத் தொடர்புச் சாதனங்கள் வழி தொடர்புகொள்ளுவதும் இடம்பெறுகின்றன. இந்த நிலை பெற்றோரு - க்கு மன உளைச்சலைக் கொடுப்பதாக அமைந்தாலும் பிள்ளைகளுக்கு பெரும் நெருக்கடி நிலையையோ அன்றி பெரும் மாற்றத்தையோ ஏற்படுத்துவதாக இல்லை என்றே கொள்ளமுடிகின்றது.

கணவன் மனைவியிடையேயும் உறவினர் - களிடையேயும் இந்த நெருக்கடியான நிலைமையின்போது ஒருவரை ஒருவர் சுகநலன் விசாரிப்பதும் அவர்களின் நலனின் அக்கறையோடு செயற்படுவதும் அதிகரித்துள்ளமையை புள்ளிவிபரங்கள் காட்டுகின்றன. குடும்ப வன்முறைகள் கொரோனா காலத்தில் அதிகரிக்கும் என சமூக நலன் அமைப்புகள் அபாய மணி அடித்து வந்தபோதும் அதற்கு எதிர்மாறான நிலைமையே காணப்படுகின்றது என்பதனை அன்றியா குஞ்சுராஜ் என்னும் கனடாவின் பெண்கள் அமையத்தின் உறுப்பினர் குறிப்பிடும்போது பெண்கள் மீதான வன்முறைகள் அதிகரித்துள்ளன என்றார்.

ஆனால் கனடிய புள்ளிவிபரத் திணைக்களத்தின் பதிவுகளின்படி பொலிசாரின் 2020-09-01 அறிக்கையின்படி 17 பொலிஸ் சேவைப் பிரிவுகளில் 16 வீதம் குற்றவியல் சம்பங்கள் கடந்த ஆண்டு அதேகாலப்பகுதியுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைவடைந் - துள்ளதாகவும் குடும்பப் பிரச்சனைகள் தொடர்பான முறைப்பாடுகளுக்கான

அழைப்புகள் 7 வீதம் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளமை கருத்திற்கொள்ள - பாலது. நெருக்கடி நிலைமையைப் புரிந்து கொண்டு ஒருவருக்கு ஒருவர் உதவும் தன்மை அதிகரித்துள்ளமையும் குடும்பப் பிணைப்பில் நெருக்கடிக்குப்பதிலாக நெருக்கமான நிலையைத் தோற்றுவித்துள்ளது என்பதனையும் உணரமுடியும்.

அத்தோடு கொரோனா தொற்றின் ஆரம்பத்தில் குடும்ப உறுப்பினர்கள் அல்லாதோரால் மேற்கொள்ளப்படும் பாலியல் வன்முறைகள் 27வீதமும், குடும்ப உறுப்பினர்களால் மேற்கொ - ளப்படும் பாலியல் வன்முறைகள் 18வீதமும் குறைவடைந்துள்ளதோடு மற்றவர்களால் அடித்தல் உதைத்தல் போன்றவை 12வீதமும் குடும்ப உறுப்பினர்களால் மேற்கொள்ளப்படும் வன்முறைகள் 4வீதமும் குறைவடைந்துள்ளமையை எடுத்துக் காட்டுகின்றது.

ஒப்பீட்டளவில் கடைகளில் பொருட்களைக் கையாடுவது 46 வீதமும், குடியிருப்புகளை உடைத்தல் உள் நுழைதல் 22வீதமும் மோட்டார் வாகனத் திருட்டு 15 வீதமும் குடியிருப் - புகளற்ற உள்நுழைவு 6வீதமும் குறைவடைந்துள்ளதாக அறிக்கை சுட்டிக்காட்டுகின்றது. ஏப்ரல் மாதம் மேற்கொள்ளப்பட்ட ஒரு ஆய்வின்படி ஆண்களில் 10வீதமும் பெண்களில் 6வீதத்தினரும் வீட்டில் வன்முறைகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பங்கள் பற்றி அக்கறையோடு தெரிவித்துள்ளனர். உளவியல் சார்ந்த ஆய்வறிக்கையில் 52வீதத்தினர் தங்களுக்கு மனநிலை மோசமாகப் பாதிப்படைந்துள்ளதாகவும், 48 வீதத்தினர் தங்கள் நல்ல உள ஆரோக்கியத்தோடு இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இவற்றை அடிப்படையாகக் கொண்டு பார்க்கும்போது கொரோனா தொற்றுநோய் பொருளாதாரப் பாதிப்பினை ஏற்படுத்தியதோடு மாணவர்களின் கல்வியில் பின்னடைவைக் கொண்டுவந்திருந்தாலும் அது பல்வேறு நன்மைகளையும் குடும்பம் மற்றும் சமூகம் சார்ந்து செய்துள்ளது என்பதனையும் கருத்திற்கொள்ளத் தக்கதாக உள்ளது. களவு, திருட்டு, வன்முறை என்பன குறைந்துள்ளன என்றாலும் கொலைகளும் அதற்கான செயற்பாடுகளும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன என்பதனையும் மறுப்பதற்கில்லை.

இன நெருக்கடி, ஆயுதப் படைகளின் அட்டுழியங்கள் என்பவற்றில் இருந்து தப்பித்து அமைதியாக வாழ எனப் புதிய இடம்தேடி வந்தவர்கள் வந்த இடத்தில் தங்கள் வாழ்வியலை மாற்றி அமைத்துக்கொண்டு வாழப்பழகிக் கொள்ளாமையும், தாம் வாழும் நாட்டினது சமூக அமைப்பு, வாழ்வியல் முறைகளை புரிந்துகொள்ளத் தலைப்படாமையும், காசேதான் கடவுள் என்பதும் மனோநிலையில் பெரியவீடு, நல்ல கார் என்ற எண்ணம் கொண்டு வட்டத்திற்குள் இருப்பதும் இவற்றிற்குக் காரணிகளாக அமைகின்றன என்பதும் மறுப்பதற் - கில்லை. சமூகக் கண்ணோட்டம் சற்றும இல்லாத நிலையில் பொதுவிடங்களில் தங்களை ஈடுபடுத்திக்கொள்ளாது வாழ்ந்து வருபவர்கள் தங்கள் வாழ்க்கைத் தடத்தில் இருந்து சற்று விலகிவிட்டால் அல்லது மாற்றம் அடைந்தால் அது தமக்கு பெரும் மாற்றத்தை ஏற்படுத்தப் - போகின்றது என நினைந்து அவதியுற்று தங்களையும் தங்களைச் சேர்ந்தவர்களையும் நிரக்கதிக்காக ஆக்கிக்கொள்ளும் நிலைக்குத் தள்ளப்படுகின்றார்கள். இவற்றிற்கும் கொரோனா ஆட்கொல்லிக்கும் தொடர்பேதும் உண்டா என்பது கேள்விக்குறியே!

எமது இனத்தவர்களிடம்தான் இத்தகைய வீட்டில் முடங்கிக் கிடக்கும் நிலைமையும், வேலையை இழக்கும் நிலைமையும் ஏற்படுகின்றதா என்பதனைச் சிந்தித்துப் பார்க்கவேண்டிய நிலையை அவர்கள் தவிர்ந்துள்ளனர். கோவிட் பரவலுக்கு முன்னரே தங்களைச் சுற்றி ஒரு வேலையைப் போட்டுக்கொண்டு தானுண்டு தன்பாடு உண்டு என்று வாழத்தலைப்பட்டவர்கள் பலர். சமூகமாற்றங்களுக்கும், சவால்களுக்கும் முகம் கொடுக்கமுடியாத நிலைமையும் முக்கிய காரணம் என்பதனை ஒத்துக்கொள்ள அவர்கள் முன்வருவதில்லை. கொரோனா பரம்பலைத் தடை செய்தல், போதைப்பொருட் பாவனையைக் குறைத்தல் போன்ற விளக்கங்கள் மெய்நிலை ஊடக வாயிலாக பல்வேறு சமூகநலன் நிறுவனங்கள் மேற்கொண்டு வருகின்றபோதும் அதில் பங்குபற்றுவோர் மிகக் குறைவாக இருப்பதும், அவர்களே அனைத்து நிகழ்வுகளிலும் திரும்பத்திரும்ப பங்குபற்றுவோராகவும் இருப்பது பெரும் குறைபாடாக உள்ளது. சமூகநல அக்கறையுடன் மேற்கொள்ளப்படும் இத்தகைய முன்னெடுப்புகள் எதிர்பார்க்கப்படும் குழுவினரை உள்வாங்கக்கூடியதாக அமைதல் வேண்டும். முதியோருக்கு மட்டும் இவற்றை உபதேசம் செய்வதனால் பயன் கிட்டப்போவதில்லை. எனவே சமூக நலன் அமைப்புகள் எதிர்பார்க்கப்படும் குழுவினரை உள்வாங்கக்கூடிய செயற்றிட்டங்களை வகுத்துச்செயற்பட வேண்டிய தேவையைக் கருத்தில்

குடும்ப வன்முறை..

முன்னிறுத்தி அவர்களை உள்வாங்க முயற்சிகள் மேற்கொள்ள - வேண்டும். போதைப்பொருள் பாவனையைத் தடுப்பது, அல்லது குறைப்பது என்பது அதில் ஈடுபடுபவர்களையும் அவர்களோடு ஒத்த வயதினரையும், குழுவினரையும் குறியாக வைத்துச் செயற்படுதல் பயன்தருவதாக அமையும்.

சார்ஸ் நோய் ஏற்படுத்திய தாக்கத்தோடு ஒப்பிடும்போது கொரோனாப் பரம்பல் பாரிய தாக்கத்தைக் கொண்டிருக்க

வில்லை என்பது ஒப்பீட்டு ரீதியாக வெளியே வரும் மறைக்கப்பட்ட உண்மை என்பதனை உணர்ந்து கொண்டு எமது வாழ்வை ஒழுங்கமைத்துச் செயற்படுவதே வாழ்வின் வெற்றிக்கு வழிவகுக்கும். மாற்றங்களைக் கண்டு துவண்டுவிடாமல் அவற்றைச் சவாலாக ஏற்று செயற்படுவதே இன்றைய காலகட்டத்திற்குத் தேவையான மன உறுதியைத் தருவதாக அமையும்.●

 **Babu Florist Ltd.**
6055 Steeles Ave, Unit C114, Scarborough, Ontario. M1X 0A7

Temple, Wedding, Funeral & Others
Indian Malai & Jasmine Flowers Available

Call : M.Babu
416-754-8282

www.babuflorest.com Email : info@babuflorest.com

BAYVIEW HOMES
DESIGN LTD.
Dream Becomes Reality

Building Permits
Minor Variance
Lot Severance
Legal Basement
Project Management

 **Kathir**
416 856 6900
Subramaniam
Kathirgamanathan P.Eng.
BCIN 45205
email: kathirhomes@gmail.com

துன்புறுத்தலுக்கு எந்தவிதமான மன்னிப்பும் கிடையாது



நாங்கள் உதவிசெய்ய முடியும்
இலவசமான மற்றும் இரகசியமான சேவை

பாதுகாப்புத் திட்டமிடல் . கவுன்சலிங் . குடியிருப்பு வசதி . சட்டரீதியான சேவைகள் . நிதிரீதியான ஆதரவுகள் . வேலைதேடல் உதவி . சிறுவர்களுக்கான சேவைகள் . குடிவரவு

நீங்கள் தனித்தில்லை . உதவிக்கு எங்களை அழையுங்கள்
ஸ்காபோரோவில் வெவ்வேறு அமைவிடங்கள்
(416) 216-4623
contact@cwomenss.ca
www.cwomenss.ca

 Connecting Women in Scarborough Services

நாங்கள் பல்வேறு மொழிகளில் பேசுகிறோம்

  **YOUR PARTNER IN MORTGAGES** 

Dirresh Krishna, MBA, CMA, AMP
Mortgage Specialist (Lic #M08007487)
Tel: 416.819.4373
accent@rogers.com

Ragavan (Raga) Ramanathan, AMP
Mortgage Specialist (Lic #M13000685)
Tel: 416.579.7533
raga_ram@yahoo.com

316 - 885 Progress Ave., Toronto, Ontario. M1H 3G3
Tel: 416.439.3333 • Fax: 416.439.3336

குரு அரவிந்தன்

‘செம்மங்குடி’ சீனிவாச ஐயர்

31



தமிழ்நாட்டைச் சேர்ந்த கர்நாடக இசைப் பாடகரான செம்மங்குடி சீனிவாச ஐயர், யூலை மாதம் 25ஆம் திகதி 1908 ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருவிடைமருதூர் வட்டத்தில் இருக்கும் திருக்கோடக்காவல் என்ற ஊரில் பிறந்தார். இவரது தந்தையின் பெயர் ராதாகிருஷ்ண ஐயர், தாயாரின் பெயர் தர்மசம்வர்தினி அம்மாள். 20ஆம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் கர்நாடக இசையில் பிரபல-மடைந்திருந்த இசைக்கலைஞர்களான ஜி. என். பாலசுப்ரமணியம், மதுரை மணி ஐயர் போன்றவர்களில் இவரும் ஒருவராவார். தனது இசைத் திறமையால் இந்திய அரசின் பத்ம பூஷன் விருது, பத்ம விபூஷன் போன்ற விருதுகளைப் பெற்றுக் கொண்டார்.

செம்மங்குடியில் தனது பெற்றோருடன் வசித்த இவருக்கு இசையில் ஆர்வம் இருப்பதைக் கண்டறிந்த தந்தையார் ராதாகிருஷ்ண ஐயர், இவரைத் தனது தமையனாரின் மகனான செம்மங்குடி நாராயணசுவாமி ஐயரிடம் இசை கற்பதற்காக அனுப்பினார். தந்தையின் விருப்பப்படியே இவர் தனது எட்டாவது வயது முதல் இசை கற்கத் தொடங்கினார். அதைத் தொடர்ந்து திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாத ஐயர், நாராயணசுவாமி ஐயர் ஆகியோரிடம் சங்கீதம் கற்றார். இசையில் உள்ள ஆர்வம் காரணமாக மேலதிக இசை ஞானத்தை வளர்த்துக் கொள்ள, பத்மஸ்ரீ மகராஜபுரம் சந்தானத்தின் தந்தையான மகராஜபுரம் விஸ்வநாத ஐயரிடம் சென்று, வர்ணம், கீர்த்தனங்களில் உள்ள இசை நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டார். இவர் இளம் வயதிலேயே தாயம்மாளை திருமணம் செய்து கொண்டார். இவருக்கு மூன்று ஆண் பிள்ளைகளும், இரண்டு பெண் பிள்ளைகளும் இருக்கிறார்கள்.

அக்காலத்தில் கல்யாணி, ஸ்ரீரஞ்சனி, கரகரப்பிரியா, காம்போதி, காபி போன்ற ராகங்களைக் கையாளுவதில் திறமையானவராக இருந்தார். இவரிடம் இசை பயின்ற மாணவர்கள் தங்கள் குருவான இவரை ‘செம்மங்குடி மாமா’ என்றுதான் அன்புடன் அழைத்தார்கள். இவரிடம் இசை கற்றவர்களான சுகுணா புகுசோத்தமன், குற்றாலம் வெ.நாகராஜன், எம். எஸ். சுப்புலட்சுமி, கே.ஜே. ஜேசுதாஸ் போன்றவர்கள் சிறந்த பாடகர்களாக விளங்கினார்கள்.

இவர் தனது 18வது வயதில் தனது முதல் இசை நிகழ்ச்சியை 1926ஆம் ஆண்டு



கும்பகோணத்தில் அரங்கேற்றினார். அரங்கேற்றத்தைத் தொடர்ந்து 1927ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸின் மாநாட்டில் பாடுவதற்கு இவருக்குச் சந்தர்ப்பம் கிடைத்தது. கிடைத்த சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி இவர் அந்த மேடையில் பாடியதைத் தொடர்ந்து, இவரது குரல் வளத்தை இசை ஆர்வலர்கள் பலரும் பாராட்டியதால், இசையுலகில் புகழடையத் தொடங்கினார். பாரதியாரின் பாடல்களுக்கு முக்கியத்துவம் கொடுத்தவர். இவரைப் போலவே அந்த நாட்களில் பல புகழ்பெற்ற பாடகர்கள் இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து தேசிய விடுதலைக்காக உழைத்தார்கள்.

திருவனந்தபுரம் மகாராணி சேது பார்வதிபாயின் விருப்பப்படி சுவாதி திருநாள் இசைக் கல்லூரியின் முதல்வராக இவர் பதவி ஏற்றார். அந்த இசைக் கல்லூரியில் தொடர்ந்து 23 ஆண்டுகள் பதவி வகித்தார். அதன்பிறகு அகில இந்திய வானொலியின், சென்னை கர்நாடக இசைப்பிரிவிற்சூரிய தலைமைத் தயாரிப்பாளராக 1957ஆம் ஆண்டு இணைந்தார். 1960ஆம் ஆண்டுவரை அகில இந்திய வானொலியில் பணிபுரிந்தார். அதன்பிறகு மேடைகளில் பாடுவதிலும், இளம் கலைஞர்களுக்கு இசை கற்பிப்பதிலும் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். இசை மீது கொண்ட தீராத பற்றுக் காரணமாக தனது 92 ஆவது வயது வரை, சந்தர்ப்பம் கிடைத்த போதெல்லாம் இவர் மேடைகளில் பாடக்கொண்டே இருந்தார். இவர் தனது 39வது வயதில், அதாவது 1947ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி விருதினைப் பெற்றதால், அந்த விருதினைப் பெற்ற முதல் இளம் கலைஞர் எனும் பெருமை இவருக்கு உண்டு. இவரின் குருவான மகராஜபுரம் விஸ்வநாத ஐயருக்கு ‘சங்கீத கலாநிதி’ விருது 1946ஆம் ஆண்டுதான், அதாவது இவருக்குக் கிடைப்பதற்கு முதல் ஆண்டுதான் கிடைத்தது.

இவரது இசை திறமையைப் பாராட்டிப் பல விருதுகள் இவருக்குக் கிடைத்தன. சென்னை மியூசிக் அக்கடமி 1947ஆம் ஆண்டு சங்கீத கலாநிதி விருதை வழங்கியது. 1953ஆம் ஆண்டு சங்கீத நாடக அக்கடமி விருது கிடைத்தது. சென்னை தமிழ் இசைச் சங்கம் 1969ஆம் ஆண்டு இசைப்பேரறிஞர் விருதை வழங்கியது. இந்திய மாநிலமான மத்திய பிரதேச அரசு காளிதாஸ் சம்மன் விருதை வழங்கிக் கௌரவித்தது.

1979ஆம் ஆண்டு கேரளா அரசு இவருக்கு மதிப்புறு முனைவர் பட்டத்தை வழங்கியது. த இந்தியன் பைன் ஆர்ட்ஸ் சொசைட்டியின் சங்கீத கலாசிகாமணி விருதும் இவருக்குக் கிடைத்தது. மிகச்சிறந்த இசைக்கலைஞரான இவர் தனது 95வது வயதில் 31ஆம் திகதி அக்ரோபர் மாதம் 2003ஆம் ஆண்டு சென்னையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்தார். எம்மைவிட்டுப் பிரிந்தாலும், நவீன தொடர்பு சாதனங்கள் பெருகிவிட்டதால், காலத்தைக் கடந்தும் இவரது குரல் இன்றும் தமிழ் இசை உலகில் கேட்டுக் கொண்டே இருக்கின்றது.●

Best
Catering



in
Town!

நகரில் சுவைகுன்றா உணவுகளுக்கு ஒரே இடம்



416 NANTHA 1 (416 626 8421)

Brimley & Steeles - 4915 Steeles Ave. E.
Warden & Finch - 3268 Finch Ave. E.
Kipling & Steeles - 5010 Steeles Ave. E.



வீடு வாங்க... விற்க... உங்கள் பிரதிநிதி



Rave P. Raveenthiran
Sales Representative

HomeLife/Future
Realty Inc. Brokerage
Independently Owned and Operated

205-7 Eastvale Drive,
Markham, ON L3S 4N8
Dir: 416-567-2462
Tel: 905-201-9977
Fax: 905-201-9229
ravehomes@gmail.com



ATTIC INSULATION

கோடை காலத்தில் குளிராக்கும் செலவினை குறைக்கவும்
குளிர் காலத்தில் வெப்பமாக்கும் செலவினை குறைக்கவும்
கூரை உக்குதல், பூஞ்சணம் பிடித்தல் போன்றவற்றை தடுக்கவும்

பரண் (ATTIC) உள்ளீடு செய்திடுங்கள்!!!

Stay Warm in Winter. Be Cool in Summer.

Spray Foam Insulation

Attic Walls
Ceiling Garage
Crawl Space



SuPa. Raveenthiran
416-847-7171

ENERecon Insulation

NKS Draperies & Blinds

210 Silver Star Road, Unit. 825
(Midland & Finch) Scarborough, ON
416 321 6420



- Vertical blinds
- Venetian blinds
- Draperies
- Curtains
- Shutters

உங்கள்
இல்லங்களை
மாளிகையாக்கிட

அழையங்கள்
கேதா

தமது சிறப்பான சேவையினால்
தகுந்த விருதுகளைப் பெற்ற நிறுலனம்



BRACE FOR A GREAT SMILE



DR. ILLANGO & ASSOCIATES
ORTHODONTICS, ORAL SURGERY, IMPLANT

Dental Office

SCARBOROUGH

Kennedy / Finch Ave.

3852 Finch Ave. East
Suite 204 & 303
Scarborough, ON

Tel: 416-292-7004

BRAMPTON / MISSISSAUGA

Steeles / Hurontario

7920 Hurontario Street
Unit # 37
Brampton, ON

Tel: 905-457-1700

MARKHAM

Markham / 16th Ave.

(New Location)

9500 Markham Road
Unit # 107
Markham, ON

905-47 BRACE (27223)



முருகேசு பாக்கியநாதன்

தமிழ் எழுத்து வரிவடிவத்தின் வரலாறு - 3

கடந்த மாத தொடர்ச்சி


சிந்துவெளி சித்திர எழுத்து

மொழிவெளி சித்திர எழுத்து

மலையாள சித்திர எழுத்து

ஈசா சித்திர எழுத்து

கலிங்க சித்திர எழுத்து



சிந்துவெளி படத் தமிழி (சித்திர எழுத்து)

A	B	C	D	E	F	G	H	I	J										
179	310	299	304	176	176	49	136	184	தமிழி										
A	B	Γ	Δ	E	F	Z	H	Θ	I										
A	B	C	D	E	F	Z	H	I											
A	B	C	D	E	F	G	H	I	J										

படத்தமிழி சித்திர எழுத்து இலக்கம்
சித்திரஎழுத்து இலக்கம்
கிரேக்க எழுத்து
லத்தின் எழுத்து
ஆங்கில எழுத்து

படத்தமிழி சித்திர எழுத்திலிருந்து கிரேக்கம், லத்தின் ஆங்கில எழுத்துகள் எவ்வாறு பிறந்தன.

எழுத்துக்களுக்குக் கீழே எழுதப்பட்ட இலக்கங்கள் சிந்துவெளி படத்தமிழிக்குக் கொடுக்கப்பட்ட இலக்கங்கள்

இந்த எழுத்துகளை உற்று நோக்குங்கள் அதுவே சிந்துவெளி மக்களால் கி.மு 3500 இல் இருந்து கிமு 1500 வரை பாவிக்கப்பட்ட சித்திரவெழுத்துகள் ஆகும். இவ்வொழுத்துகள் எவ்வாறாக தமிழ் உயிர், மெய் எழுத்துகளாக மாற்றமெடுத்தன என்பதனை நோக்கவும். இதில் இருந்தே தமிழி (தமிழ் பிராமி) முகிழ்ந்தது. சிந்துவெளி பட எழுத்துகளை ஆங்கிலத்தில் Graphite (சித்திரம்) என்று அழைப்பர். இதனைத் தற்போது படத் தமிழி என்பர். இதுபற்றிய முழு எழுத்துக்களும் இடவசதி கருதி தரப்படவில்லை.

தொல்காப்பியம்

தெள்ளுதமிழ் திருக்குறளில் தமிழ் என்ற சொல்லே பாவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு 9 நூற்றாண்டு முந்திய தொல்காப்பியத்தில் தமிழ் என்ற கூற்று பல இடங்களில் வருகின்றது. உதாரணமாக

தமிழென் கிளவியு மதனோ ரற்றே தொல் - எழுத்ததிகாரத்தில் - புள்ளி மயங்கியல் 386 இங்கு தமிழ் என்னும் சொல் முதன் முதலாக தொல் காப்பியத்தில் குறிப்பிடப்படுவது தமிழின் கால எல்லையை எழுத்ததிகாரத்தினூடாக அறிய முடிகின்றது. இதன் மூலம் தமிழ் மொழியின் தொன்மை புலப்படுகின்றது.

தமிழ் என் கிளவியும் அதன் ஓர் அற்று, தமிழ் என்னும் சொல்லும் அதனோடு ஒரு தன்மைத்தாய் வல்லெழுத்து மிகுதலேயன்றி அக்குப்பெற்று முடியும். என்பதாகும். உதாரணம். தமிழக்கூத்து

சொல்லதிகாரம்

இயற்சொல், திரிசொல், திசைச்சொல், வடசொல்லென்று அனைத்தே செய்யுள் ஈட்டச் சொல்லே

இயற்சொல்

அவற்றுள் இயற்சொற்றாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணித் தன்பொருள் வழாமை யிசைக்குஞ் சொல்லே - தொல் - சொல் - இயற்சொல் 396

திசைச் சொல்

செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தங்குறிப்பே பினவேதிசைவ் சொற் கிளவி

வடவேங்கடம் தென்குமரி ஆயிடைத் தமிழ்கூறு நல்லுலகம் என்றவாறாக தமிழ் கூறு நல்லுலக எல்லையைக் குறிப்பிடுகின்றார்.

தொல்காப்பியத்தில் தமிழ் என்னும்பாவனை நூற்பாயிரத்தில் வருவதனை அதனத் தொகுத்த பனம்பாரணர் குறிப்பிட்டுள்ளார். அது நூல் தொல்காப்பியரால் இயற்றப்பட்ட பலகாலத்திற்குப்பின் பரம்பாரணர் அவர்களால் எழுதப்பட்டதாகும். அப்போது “மயங்கா முறையின் எழுத்து முறை காட்டி” எனக் குறிப்பிடுவதிலிருந்து தொல்காப்பியர் குறிப்பிடும் எழுத்து முறை என்பர் மயக்கமில்லாது தெளிவுற வகுத்துக் காட்டியுள்ளார். ஆகவே தமிழ் என்ற சொற்பாவனை கி.மு 10ஆம் நூற்றாண்டில் தோற்றம் பெற்றது என்பதாகும்.

1700 ஆண்டுகளுக்கு முன்பு பாவனையில் கொண்டுவந்த சமணர்களும் பௌத்தர்களும் வடக்கில் இருந்து வந்து அதனை தமிழ் என்பதனை உச்சரிக்க முடியாமல் கூறியதே திரமிளம் என்று அழைத்தனர். இதுவே நாளடைவில் மருவி திராவிடம் ஆகியதென்று முன்பு ஒரு கட்டுரையில் விளக்கியிருந்தேன்.

தமிழ் மயங்கா முறையில் எவ்வாறு தெளிவாக உள்ளது என்று பார்க்கும்போது சில உதாரணங்களின் மூலம் பார்ப்போம் ஆங்கிலத்தில் Come என்று ஆங்கிலத்தில் எழுதியுள்ளதனைப் பார்த்தால் CO Me இதனை ‘கோ மி’ என்றே எழுத்துக்கூட்டியும் வாசிக்க முடியும். ஆனால் அதனை Come என்றே அழைக்கிறோம். ஆனால் தமிழில் எழுத்துகள் மயங்காமல் நேரடியாக ஒலிக்கப்படுவது தமிழின் சிறப்பாகும் உதாரணமாக அம்மா அம் மா மூன்று வேறு வேறு எழுத்துகளும் ஒன்று சேரும்போது எதுவித மாற்றமும் ஏற்படாமல் அம்மா என்றே உச்சரிக்கப்படுகின்றது இதுவே மயங்கா முறையில் எழுத்துகள் காட்டி என்றே குறிப்பிடுவது தமிழின் சிறப்பே. எழுத்துக்கு மாறாக எங்கும் ஒலிப்பு மாறுபடுவதில்லை.

(இன்னும் வரும்)●

*** OIL \$1995**
CHANGE SPECIAL

Semi-Synthetic Oil Change includes: + Tax & Disposal Fees

- Up to 5 L Standard Motor Oil
- New Filter
- Free Vehicle Inspection

2nd Location
GRAND OPENING

MY MECHANIC
AUTO & TIRE



Complete Front & Rear Brake Replacement or \$25 off on each

*** \$50 OFF**

*** FREE!**
BRAKE OR SHOCK INSPECTION

*** LIMITED TIME OFFER**
SEE STORE FOR DETAILS

📍 4530 Steeles Avenue East
Markham, ON L3R 0L2
☎ 905-946-1000

📍 1095 Ellesmere Road,
Scarborough ON M1P 2W2
☎ 416-757.1000

✉ info@mymechanicauto.ca 🌐 mymechanicauto.ca



MEDCENTRE HEALTH
— SYNCHRONIZING HEALTH SECTORS —

சிறப்பு மருத்துவ நிபுணர் (Specialist) சேவை
எமது கிளினிக்கில் ஆரம்பமாகியுள்ளது.

தோல் நிபுணர் (Dermatologist)
சிறப்பு மருத்துவ நிபுணர் தனாஜன் இராஜகுலேந்திரன்
MD (University of Toronto), PhD (University of Toronto)
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் தோல் சிகிச்சை நிபுணராக சிறப்புப் பயிற்சி பெற்றவர்.

வாதநோய் நிபுணர் (Rheumatologist)
சிறப்பு மருத்துவ நிபுணர் தனு ரூபன்
MD (McMaster University), FRCPC (Internal Medicine)
FRCPC (Rheumatology)
ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் வாதநோய் சிகிச்சை நிபுணராக சிறப்புப் பயிற்சி பெற்றவர்.

இருவரும் தமிழில் உரையாடும் மருத்துவ நிபுணர்கள்.
விரைவில் மேலும் பலதுறை நிபுணர்கள் சேவை ஆரம்பமாகவுள்ளது.

416 331 8888

2901 Markham Road, Unit - 7, Scarborough, ON. M1X 0B6
www.medcentrehealth.com



15 years of Success
500+ Agents



Selva Vettyvel

Broker of Record

416.568.4301

HomeLife/Future Realty Inc.,
Brokerage

Rishani Vettyvel

BARRISTER AND SOLICITOR

BBA, LLB, LLM

Real Estate Law



Vettyvel Law
Professional Corporation

416.261.1544

மல்வேன் ரவுன் சென்ருக்கு அருகாமையில்

**AFFORDABLE
Condo Towne House**

1.5 - 3 Bedrooms
1 - Parking Included in the purchase
Maint: \$0.19 Per SqFt per Month
Easy deposit structure
Initial Deposit - \$5,000

from \$459,900
751 to 1282 square feet.

McLevin Ave. & Tapscott



பல்கலைக்கழகத்துக்கு அருகாமையில்

COMPLETION DATE:
Late 2023

**Starting
\$500,000s**

1, 2 & 3 Bedrooms

TRANSIT:
Minutes away from Ellesmere LRT Station &
Old Kingston Road GO Station, Seconds away
from Highway 401

AREA AMENITIES:
University of Toronto, Colonel Danforth Park,
Rouge National Urban Park, East Point Park

Kingston Road & Military Trail



Kamal Navaratnam

Sales Representative

Direct: **416-450-2424**

E mail:kamal@kamalrealtor.ca



RE MAX Community Realty Inc.
Brokerage

1265 Morningside Ave., Suite 203
Toronto, ON M1B 3V9

Office: 416-287-2222

Fax: 416-2824488

Independently Owned and Operated

Trusted and reliable services